



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 5]

சென்னை, புதன்கிழமை, ஜனவரி 30, 2019
தை 16, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம்
பிரிவு 44(3)(பி)ன் கீழ் செயல்படாத சங்கங்களுக்கான அறிவிக்கை

(ந.க. எண் 3402/அ2/2018)

1975-ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 27/1975 பிரிவு 16(3)(பி)ன் கீழ் நாளது வரை கீழ்க்கண்ட சங்கங்கள் தொடர்ந்து மூன்று நிதியாண்டுகளுக்கு மேல் அறிக்கைகள் தாக்கல் செய்யவில்லை ஆதலால் கீழ்க்கண்ட சங்கங்கள் செயல்படவில்லை எனக் கருதப்படுகிறது. எனவே கீழ்க்கண்ட சங்கங்கள் ஏன் கலைக்கக் கூடாது என்பதற்கான தகுந்த விளக்கம் இவ்வறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பெறப்படவில்லையாயின் கீழ்க்கண்ட சங்கங்களின் பெயர் சங்கங்களின் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது

வரிசை
எண்

சங்கங்களின்
பதிவு எண் மற்றும்
வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1	32/2008	செஞ்சி வட்ட வாணியர் சங்கம், நெ 39, திளாகி இப்ராகீம் தெரு செஞ்சி
2	33/2008	பசுந்தளிர் உழவர் நல சங்கம், காட்டுச்சிவிரி அஞ்சல், திண்டிவனம் வட்டம்
3	34/2008	சொக்கந்தாங்கல் அண்ணல் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம், சொக்கந்தாங்கல், கீழ்சிவிரி அஞ்சல் திண்டிவனம் வட்டம்
4	35/2008	அருள்மிகு ஸ்ரீ வக்கிரகாளியம்மன் சித்திரா பெளர்ணமி உற்சவ மற்றும் பால்குடம் அபிஷேக வழிபாட்டு மன்றம், 2/236 மாரியம்மன் கோவில் தெரு, திருவக்கரை வானூர் வட்டம்
5	36/2008	நீர்வளம் மற்றும் சுற்றுச் சூழல் மேம்பாட்டு சங்கம், இராஜாராமன் எண் 1/1 நடுத்தெரு காரை சிற்றூர் & அஞ்சல் செஞ்சி வட்டம்
6	37/2008	நிலவளம் மற்றும் நீர்நிலைகள் பராமரிப்பு மேம்பாட்டு சங்கம், 1/174 தெற்கு தெரு, காரை, சிற்றூர் அஞ்சல் செஞ்சி வட்டம்
7	38/2008	ஜெகநாதபுரம் சதுப்பு நிலக்காடுகள் கூட்டு வன மேலாண்மைக் குழு, ஜெகநாதபுரம், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
8	40/2008	ஹிதாயதுல்-இஸ்லாம் நற்பணி மன்றம், நூர் பள்ளிவாசல் வளாகம், எண்5, பிள்ளையார் கோவில் வீதி, கிடங்கல்-1, திண்டிவனம் - 1
9	41/2008	சீராத்தம்மன் நாடக மன்றம், முருகன் கோவில் தெரு ஓங்கூர் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
10	42/2008	திண்டிவனம் வட்ட மாற்றுத்திறன் படைத்தோர்கள் நலச் சங்கம், நெ 39/40, ரோஷணை பாட்டை, திண்டிவனம்
11	43/2008	மகிழ்ச்சி மாற்றுத்திறன் உடையோர் மறுவாழ்வு மையம், நெ34/K, சஞ்சீவிநகர்,முதல்தெரு, திண்டிவனம்-604 001
12	44/2008	டாக்டர் அம்பேத்கார் ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கம், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, மயிலம் ரோடு, பிள்ளையார் கோவில் அருகில், திருச்சிற்றம்பலம், வானூர் வட்டம்
13	45/2008	அண்ணா மினிலாரி ஓட்டுனர் சங்கம், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, அய்யனார் கோவில் அருகில், என் எஸ் பி தெரு, வானூர் வட்டம்
14	46/2008	பொதிகை தோட்டக்கலை துல்லிய பண்ணையம், பிள்ளையார் கோவில் தெரு, நடுக்குப்பம், திண்டிவனம் வட்டம்
15	47/2008	ஸ்ரீதிரௌபதி அம்மன் தள்ளுவண்டி உரிமையாளர்கள் சங்கம், வஉசி திடல் செஞ்சி ரோடு திண்டிவனம்
16	48/2008	பாட்டாளி ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் GH ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் நல சங்கம், 20/95, பிள்ளையார் கோவில் தெரு, ஐந்தோப்பு திண்டிவனம்
17	50/2008	ஓலக்கூர் தோட்டக்கலை துல்லிய பண்ணையம், திரௌபதியம்மன் கோவில் தெரு, ஓலக்கூர் அஞ்சல் திண்டிவனம் வட்டம்
18	51/2008	ஐவஹர்லால் நேரு தோட்டக்கலை துல்லிய பண்ணையம், நெ 7 மாரியம்மன் கோவில் தெரு எடப்பாளையம் சேமங்கலம் அஞ்சல்
19	52/2008	திண்டிவனம் நகர செஞ்சி ரோடு ஆட்டோ தொழிலாளர் நல சங்கம், செஞ்சி பஸ்நிலையம் அருகில், செஞ்சி ரோடு, திண்டிவனம் டவுன்
20	53/2008	பழவலம் கிராம குடிநீர் மற்றும் சுகாதார சங்கம், பழவலம்
21	54/2008	நேரு இளைஞர் நற்பணி மன்றம் ஓட்டம்பட்டு, ஓட்டம்பட்டு கிராமம், திருவதிசூன்றம் அஞ்சல், செஞ்சி தாலுக்கா
22	55/2008	வேளாண்மை உழவர் ஆர்வலர் குழு முன்னேற்ற சங்கம், எண்டியூர் கிராமம் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
23	56/2008	அறிவுச் சுடர் கல்வி சமூக சேவை மையம், மொடையூர் கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம்
24	57/2008	மஹாத்மா காந்தி தோட்டக்கலை துல்லிய பண்ணையம், நெ1, பிள்ளையார் கோவில் தெரு, சித்தணி & அஞ்சல் திண்டிவனம் வட்டம்
25	58/2008	செஞ்சி வட்டம் போட்டோ & வீடியோ கலைஞர்கள் நலச் சங்கம், 101, அருணை வளாகம், காந்தி பஜார், செஞ்சி கோட்டை, செஞ்சி
26	59/2008	மேல்எடையாளம் தோட்டக்கலை காய்கறி உற்பத்தியாளர்கள் துல்லிய பண்ணைய சங்கம், மேட்டுத்தெரு, மேல்எடையாளம், செஞ்சி வட்டம்
27	60/2008	களையூர் தோட்டக்கலை காய்கறி உற்பத்தியாளர்கள் துல்லிய பண்ணைய சங்கம், களையூர், கடம்பூல் அஞ்சல், செஞ்சி தாலுக்கா
28	61/2008	காமராசர் துல்லிய பண்ணைய கரும்பு விவசாயிகள் சங்கம், நைனார் பாளையம், வானூர் வட்டம்
29	62/2008	இராஜாதேசிங்கு இளைஞர் நற்பணி மன்றம், கல்லாளிப்பட்டு, தளவானூர் அஞ்சல், செஞ்சி தாலுக்கா
30	63/2008	இந்திரா நகர் பேட்டிட்டன் அசோசியேசன், 13, இந்திரா நகர், திண்டிவனம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
31	64/2008	SOCIETY FOR EDUCATIONAL AND EMPOWERMENT OF PEOPLE DEVELOPMENT SOCIETY (SEEDS), நெ4/264, கூனிமேடு & அஞ்சல் திண்டிவனம் தாலுக்கா
32	65/2008	ஆலங்குப்பம் சிறு விவசாயிகள் முன்னேற்ற மற்றும் பாதுகாப்பு சங்கம், ஆலங்குப்பம் அஞ்சல், திண்டிவனம் வட்டம்
33	66/2008	கிளியனூர் சிறுவிவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், கிளியனூர் & அஞ்சல், வானூர் வட்டம்
34	67/2008	MELMALAYANUR SRI ANGALAMMAN EDUCATIONAL SOCIETY (MSAES), மேல்மலையனூர் & அஞ்சல் செஞ்சி தாலுக்கா
35	68/2008	நகர் கிராம வேளாண்மை துல்லிய பண்ணையம், நகர் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
36	70/2008	ஊரல் வேளாண்மை துல்லிய பண்ணையம், ஊரல் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
37	71/2008	ராஜா தேசிங்கு துல்லிய பண்ணைய வேளாண் விவசாயிகள் சங்கம், ஆனாங்கூர் அஞ்சல், செஞ்சி வட்டம்
38	72/2008	அகலூர் ஸ்ரீ 1008 ஆதிபகவன் ஜிநாலய திருப்பணி மற்றும் பஞ்ச கல்யாண சேவா சங்கம், அகலூர் கிராமம், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
39	73/2008	பசுஞ்சோலை துல்லிய பண்ணைய திட்ட விவசாயிகள் சங்கம், மாரியம்மன் கோவில் தெரு, குடிசைப்பாளையம் காட்டுச்சிவிரி அஞ்சல் திண்டிவனம்
40	74/2008	அங்காளம்மன் காய்கறி சாகுபடியாளர்கள் துல்லிய பண்ணைய சங்கம், சின்னநொளம்மை கிராமம் பெரியநொளம்பை அஞ்சல் செஞ்சி வட்டம்
41	90/2008	மழைமேகம் துல்லிய பண்ணைய திட்ட விவசாயிகள் சங்கம், திரௌபதியம்மன் கோவில் தெரு ஓலக்கூர் கிராமம், திண்டிவனம் வட்டம்
42	91/2008	KAMALAMMAL MEMORIAL EDUCATIONAL SOCIETY (KMES), Manandal Post Gingee TTK
43	92/2008	மக்கள்திலகம் MGR ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம், இந்திரா நகர் மரக்காணம் ரோடு திண்டிவனம்
44	93/2008	துல்லிய வேளாண்மை திட்டம் விவசாயிகள் சங்கம், கோட்டம்பூண்டி கிராமம் செஞ்சி தாலுக்கா
45	95/2008	திருவக்கரை அண்ணா சுமை தூக்குவோர் நலச் சங்கம், புதுக்காலனி மாரியம்மன் கோவில் வீதி திருவக்கரை வானூர் வட்டம்
46	96/2008	பாட்டாளி ஆட்டோ ஓட்டுநர் நலச் சங்கம், 7/4 விவேகானந்தர் வீதி திண்டிவனம்
47	97/2008	மயிலம் வட்டார பசுமை பூங்கா துல்லிய பண்ணைய விவசாயிகள் சங்கம், கொள்ளார் & அஞ்சல் மயிலம் வட்டாரம் திண்டிவனம் வட்டம்
48	98/2008	ஸ்ரீ முத்தமிழ் மேடை நாடக நலச்சங்கம், எறையூர் கிராமம் & அஞ்சல் மயிலம் வழி வானூர் வட்டம்
49	99/2008	ஸ்ரீ அருட்பெருஞ்ஜோதி மேடை நாடக சங்கம், மாரியம்மன் கோவில் தெரு செண்டியம்பாக்கம் பேரணி அஞ்சல் திண்டிவனம் வட்டம்
50	100/2008	திருவள்ளூர் மேடை நாடக கலைஞர்கள் நல சங்கம், பரிக்கல்பட்டு வானூர் தாலுக்கா
51	101/2008	செஞ்சி வட்ட சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு சங்கம், திருவம்பட்டு அஞ்சல் செஞ்சி வட்டம்
52	102/2008	குருவம்மாபேட்டை உழவர் ஆர்வலர் நலச்சங்கம், குருவம்மாபேட்டை கிராமம் எண்டியூர் அஞ்சல் திண்டிவனம் வட்டம்
53	103/2008	இந்து விஸ்வகர்மா நல சங்கம், மைலம் ரோடு கூட்டேரிப்பட்டு அஞ்சல் திண்டிவனம் வட்டம்
54	104/2008	செஞ்சி நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம், பெரியகரம் செஞ்சி விழுப்புரம் மாவட்டம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
55	105/2008	பாரத மாதா சமூக சேவை சங்கம், பந்தாடுகிராமம் திண்டிவனம் வட்டம்
56	106/2008	முந்திரி சாகுபடி விவசாயிகள் சங்கம், 2/40 ECR ரோடு பொம்மையார்பாளையம் வானூர் வட்டம்
57	107/2008	பாட்டாளி ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்கம், ஆலங்குப்பம் கிராமம் ஆலங்குப்பம் அஞ்சல் திண்டிவனம் வட்டம்
58	108/2008	நோயாளிகள் நலவாழ்வு சங்கம், செண்டுர் அஞ்சல் திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
59	109/2008	மயிலம் ஒன்றிய நிலத்தடி நீர் உபயோகிப்பாளர் நலச்சங்கம், 9/2 வடக்குத் தெரு விழுக்கம் அஞ்சல் திண்டிவனம் வட்டம்
60	110/2008	ஸ்ரீ அரிபிரகாஷ் மேடைநாடக கலைஞர்கள் நல சங்கம், மேல்அருண்குணம் கிராமம் அணையேரி அஞ்சல் செஞ்சி வட்டம்
61	111/2008	மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்றம், நாராணமங்கலம் கிராமம் & அஞ்சல் செஞ்சி தாலுக்கா
62	112/2008	தளபதி @ ஜோதி நண்பர்கள் சேவை சங்கம், செண்டிம்பாக்கம் பேரணி அஞ்சல்
63	113/2008	விழுப்புரம் மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம், கீழ்க்கூடலூர் மேல்பேட்டை அஞ்சல் திண்டிவனம் வட்டம்
64	114/2008	மரக்காணம் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நல சங்கம், பேருந்துநிலையம் அருகில் மரக்காணம் அஞ்சல் திண்டிவனம் வட்டம்
65	115/2008	ஸ்ரீ ராகவேந்திரா நாடக சங்கம், பரிகல்பட்டு கிராமம் பெரும்பாக்கம் அஞ்சல் வானூர் வட்டம்
66	1/2009	அன்னை பால்காளான் உற்பத்தியாளர்கள் சங்கம், கோபாலபுரம் முதல்தெரு, மன்னார்சாமி கோவில் திண்டிவனம்
67	2/2009	பசுமை பூமி துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம், நல்லாபூர் வானூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
68	3/2009	பசுமை உலகம் துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம், புதுார் கிராமம் நல்லாபூர் அஞ்சல் வானூர் வட்டம்
69	4/2009	மேல்மலையனூர் ஒன்றிய தோட்டக்கலை அபிவிருத்தி இயக்க (NHM) பயனாளிகள் சங்கம், வடபாலை கிராமம் விழுப்புரம் மாவட்டம்
70	5/2009	வல்லம் ஒன்றிய நிலத்தடி நீர் உபயோகிப்பாளர்கள் நலச்சங்கம், தளவானூர் & அஞ்சல் செஞ்சி வட்டம்
71	6/2009	வல்லம் ஒன்றிய தோட்டக்கலை அபிவிருத்தி இயக்க (NHM) பயனாளிகள் சங்கம், காரியமங்கலம் கிராமம் செல்லபிராட்டி அஞ்சல் செஞ்சி தாலுக்கா
72	7/2009	நண்பர்கள் விளையாட்டுக் குழு , 15/25 நேரு வீதி திண்டிவனம்
73	8/2009	பிஸ்மி பால் காளான் உற்பத்தியாளர்கள் சங்கம், கல்லடிக்குப்பம் கீழ்மாம்பட்டு அஞ்சல் செஞ்சி வட்டம்
74	9/2009	அன்னை இந்திரா மகளிர் குழுக்களின் சேமிப்பு மற்றும் கடன் நிதி பெளண்டேஷன் சங்கம் (AWSCF), கல்லடிக்குப்பம் கீழ்மாம்பட்டு அஞ்சல் செஞ்சி வட்டம்
75	10/2009	தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியாளர்கள் நலச்சங்கம், புளியனூர் கிராமம் தணியல் அஞ்சல் திண்டிவனம் வட்டம்
76	11/2009	மக்கள் உரிமை பாதுகாப்பு சங்கம், குமார் காம்ப்ளக்ஸ் நெ 113 செஞ்சி ரோடு திண்டிவனம்
77	12/2009	தலைகாணிக்குப்பம் தோட்ட பயிர் உற்பத்தியாளர் நல சங்கம், 1/18பி கெங்கையம்மன் கோவில் தெரு தலைகாணிக்குப்பம் காரட்டை அஞ்சல் வானூர் தாலுக்கா
78	13/2009	திருநகர் மக்கள் முன்னேற்ற நல வாழ்வு சங்கம், 4/265 திருநகர் 3வது குறுக்குத் தெரு திருச்சிற்றம்பலம் ஊராட்சி திருச்சிற்றம்பலம்
79	14/2009	முக்குணம் நண்பர்கள் நற்பணி மன்றம், முக்குணம் கிராமம் மேல்ஓலக்கூர் அஞ்சல் செஞ்சி வட்டம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
80	15/2009	NESTLE FOR EDUCATION & ENVIRONMENTAL RESEARCH (NEER), ஆஸ்பத்திரி ரோடு திண்டிவனம்
81	16/2009	பசுந்தளிர் பால் காளான் உற்பத்தியாளர்கள் சங்கம், சித்தவைத்திய தெரு காட்டுச்சிவிரி அஞ்சல் திண்டிவனம்
82	17/2009	தமிழ்நாடு நாவிதர் மருத்துவர் சமுதாய சங்கம், நெ 6 குளக்கரைத்தெரு மரக்காணம் ரோடு நாகலாபுரம், திண்டிவனம்
83	18/2009	கோட்டிக்குப்பம் மனித உரிமை பாதுகாப்பு வளர்ச்சி சங்கம், நெ 442 கோட்டிக்குப்பம் நடுக்குப்பம் அஞ்சல் திண்டிவனம் வட்டம்
84	19/2009	மக்கள் உரிமை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், நெ 112 ஜிஎஸ்டி ரோடு கூட்டேரிப்பட்டு
85	20/2009	வெங்கடேஸ்வரா தோட்டகலை துல்லிய பண்ணை சங்கம், முருங்கை ரோடு ஒலக்கூர் திண்டிவனம் தாலுக்கா
86	21/2009	தமிழ்நாடு அனைத்து மருத்துவ சமூக மகளிர் பாதுகாப்பு நலச்சங்கம், இந்தரா நகர் பெரும்பாக்கம் வானூர் வட்டம்
87	22/2009	விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் செயற்கை முறையில் நீர் செறிவூட்டல் திட்டத்தின் கீழ் பயனடைவோர் சங்கம், எறையூர் & அஞ்சல் வானூர் வட்டம்
88	24/2009	ஸ்ரீ கலைவாணி மேடை இசை நாடக மன்றம், வி நயம்பாடி கிராமம் வி நயம்பாடி அஞ்சல் செஞ்சி வட்டம்
89	25/2009	ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேடை இசை நாடக மன்றம், விநயம்பாடி கிராமம் வி நயம்பாடி அஞ்சல் செஞ்சி வட்டம்
90	26/2009	ஓசானிக் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ECR ரோடு புதுக்குப்பம் மரக்காணம்
91	27/2009	கேணிப்பட்டு பசுமை கரங்கள் துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம், மாரியம்மன்கோவில் வீதி கேணிப்பட்டு கிளியனூர் அஞ்சல் வானூர் தாலுக்கா
92	28/2009	வளத்தி சுடர் நலிவுற்றோர் மற்றும் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம், நெ 6 அம்பேத்கர் தெரு வளத்தி அண்ட் அஞ்சல் செஞ்சி வட்டம்
93	29/2009	கல்லாலிப்பட்டு ஜான்சிராணி மகளிர் நற்பணி மன்றம், கல்லாலிப்பட்டு தளவானூர் அஞ்சல் மீனம்பூர் (வழி) செஞ்சி வட்டம்
94	30/2009	துடுப்பாக்கம் நேரு இளைஞர் நற்பணி மன்றம், துடுப்பாக்கம் கிராமம் தையூர் அஞ்சல் செஞ்சி தாலுக்கா
95	31/2009	செஞ்சி வட்ட கிராமிய உடுக்கை, பம்பை, கைச்சிலம்பு, கரகாட்ட நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம், எண் 1 சந்தைதோப்பு சிறுகடம்பூர் செஞ்சி விழுப்புரம் மாவட்டம்
96	32/2009	தமிழ்நாடு மருத்துவர் முடிதிருத்துவோர் நாதஸ்வர தவில் இசை கலைஞர்கள் சமூக நல பாதுகாப்பு சங்கம், 2/34 திருச்சிற்றம்பலம் கூட்டரோடு வானூர் அஞ்சல் விழுப்புரம் மாவட்டம்
97	33/2009	மகாத்மா காந்தி தோட்டக்கலை துல்லிய பண்ணையம், ரங்கநாதபுரம், 1/78 மாரியம்மன்கோவில் வீதி ரங்கநாதபுரம் வானூர்
98	34/2009	திருச்சிற்றம்பலம் - பட்டானூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியினால் பாதிக்கப்படுவோர் நலசங்கம், எண்3 அன்னை வேளாங்கண்ணி லாரி டிரான்ஸ்போர்ட் வளாகம், பாண்டி - திண்டிவனம் நெடுஞ்சாலை, பட்டானூர் செக்போஸ்ட் அருகில், வானூர் வட்டம்
99	35/2009	வ.உ.சிதம்பரனார் மினி லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், வ.உ.சி. திடல் செஞ்சி ரோடு, திண்டிவனம்
100	36/2009	KASTHURI MULTIPURPOSE SOCIETY (KMS), 23ஏ வரதப்பன்நாயக்கன் தெரு நாகலாபுரம் திண்டிவனம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
101	37/2009	முக்குணம் கிராம சமூக நலச்சங்கம், முக்குணம் கிராமம் மேல்ஓலக்கூர் அஞ்சல் செஞ்சி வட்டம்
102	38/2009	யங் மென்ஸ் கிறிஸ்டியன் அசோசியேஷன் - கூனிமேடு (YMCA), கம்ப்யூனிட்டி ஹால் கூனிமேடு கிராமம் கூனிமேடு அஞ்சல் திண்டிவனம் தாலுக்கா
103	39/2009	விழுப்புரம் மாவட்டம் ஆதிதிராவிடர் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் சங்கம், கிளியனூர் அஞ்சல் வானூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
104	40/2009	புரோகிதர்கள் நலச் சங்கம், 30 எச் காலேஜ் ரோடு பாரதிதாசன் நகர் திண்டிவனம்
105	41/2009	ஜாஸ் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், எண் 1 நியூ கட்டிடம் விழுப்புரம் ரோடு செஞ்சி
106	42/2009	அன்னம்புத்தூர் ஜான்சிராணி மகளிர் முன்னேற்ற சங்கம், அன்னம்புத்தூர் கிராமம், ஒமந்தூர் அஞ்சல், திண்டிவனம்
107	43/2009	ஸ்ரீ தாண்டேஸ்வரர் சிறுகடை விவாபாரிகள் பொதுநல சங்கம், மேல்மலையனூர், 3/396 கலைஞர் நகர் மேல்மலையனூர் செஞ்சி வட்டம்
108	44/2009	நேதாஜி டயர், டியூப் வெல்களைசிங் தொழிலாளர்கள் நல சங்கம், தேசிய நெடுஞ்சாலை GST Road பழைய RTO ஆபீஸ் அருகில் திண்டிவனம்
109	45/2009	HOPE - NET WORK, 2/10 5வது குறுக்குத் தெரு இராஜேந்திரா நகர் செஞ்சி
110	46/2009	பகத்சிங் இளைஞர் நற்பணி மன்றம், முருகன் கோவில் தெரு நல்லாழர் அஞ்சல் வானூர் வட்டம்
111	47/2009	டாக்டர் அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம், மாரியம்மன் கோவில் தெரு முருக்கம் கிராமம் சேமங்கலம் அஞ்சல் வானூர் வட்டம்
112	48/2009	முஸ்லீம் மக்கள் கழகம், 19 மியான் சாகிப் தெரு திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம்
113	49/2009	விவசாயிகள் விழிப்புணர்வுச் சங்கம், லட்சுமிபுரம், மேல்நெமிலி (Po) பெரிய நொளம்பை செஞ்சி வட்டம்
114	50/2009	முடித்திருத்துவோர் - சுவரத்தொழிலாளர் நலச் சங்கம், சன்னதி வீதி, நெ 4/1 பழைய எண் 97 மரக்காணம் 604 303 திண்டிவனம் வட்டம்
115	51/2009	பெருந்தலைவர் காமராஜர், சமைஏற்றுபவர், இறக்குபவர் நலசங்கம், No4/107 மொரட்டாண்டி மைக்ரோவீதி, வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
116	52/2009	இடையன்சாவடி கிராமவள மேம்பாட்டு சங்கம், 3/255 பெருமாள் கோயில் தெரு இடையன்சாவடி ஆரோவில் வானூர் தாலுக்கா
117	53/2009	மனித நேய மக்கள் மன்றம், காந்திவீதி வானூர் விழுப்புரம் மாவட்டம்
118	54/2009	குரு மேடை இசை நாடக மன்றம், மேல்வைலாழர் & அஞ்சல் செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
119	55/2009	COMMUNITY CONCERN ORGANISATION, Kommedu Village Thalavanur Post Gingee Taluk
120	56/2009	திருக்குறள் பேரவை, முதன்மைச்சாலை செவலபுரை அஞ்சல் செஞ்சி வட்டம்
121	57/2009	உதயநகர் மக்கள் நல சங்கம், 35/ஏ உதயநகர் GST ரோடு திண்டிவனம்
122	58/2009	புன்செய் நில மேம்பாட்டு விவசாயிகளின் வானூர் பகுதி இணையம், 69 வினாயகர் கோவில் தெரு நயினார்பாளையம் வானூர் தாலுக்கா
123	59/2009	புன்செய் நில மேம்பாட்டு விவசாயிகளின் ஆப்பிரம்பட்டு பகுதி இணையம், இராயப்பதுப்பாக்கம் அஞ்சல் வானூர் தாலுக்கா
124	60/2009	புன்செய் நில மேம்பாட்டு விவசாயிகளின் கொடூர் பகுதி இணையம், மாரியம்மன் கோவில் தெரு மோரைக்காலனி கொடூர் ஒழிந்தியாப்பட்டு அஞ்சல் வானூர் தாலுக்கா
125	61/2009	மகளிர் தொழில் முனைவோர் குழு ஆப்பிரம்பட்டு பகுதி இணையம், தபால் அலவலக தெரு கழுப்பெரும்பாக்கம் அஞ்சல் வானூர் தாலுக்கா

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
126	62/2009	மகளிர் தொழில் முனைவோர் குழு வானூர் பகுதி இணையம், வினாயகர் கோவில் தெரு நைனார்பாளையம் வானூர் அஞ்சல்
127	63/2009	மகளிர் தொழில் முனைவோர் குழு கொடூர் பகுதி இணையம், பிள்ளையார் கோவில் தெரு ஆன்டியார் பாளையம் ஒழிந்தியாப்பட்டு அஞ்சல்
128	64/2009	மைலம் முருகன் ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர்கள் நல சங்கம், விழுப்புரம் பஸ்நிலையம் அருகில் கூட்டேரிப்பட்டு அஞ்சல் திண்டிவனம் வட்டம்
129	65/2009	உதயம் சுமை தூக்குவோர், சுமை இறக்குவோர் நல சங்கம், 43 பிள்ளையார் கோயில் தெரு இராவுத்தன்குப்பம் அஞ்சல் ஆராவில் வழி வானூர் தாலுக்கா
130	66/2009	பேரறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம், பட்டணம் கிராமம் ஊரல் அஞ்சல் திண்டிவனம் தாலுக்கா
131	67/2009	ராஜிவ்காந்தி ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம், ஆலத்தூர் கூட்டரோடு ஆலத்தூர் அஞ்சல் திண்டிவனம்
132	68/2009	மயிலம் கிராம சமத்துவ மக்கள் மன்றம், எண் 4/103 புதுவை சாலை மயிலம் 604 304 திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
133	69/2009	ரெட்டி நல சங்கம், இரட்டணை, 8 ரெட்டியார் தெரு இரட்டணை 604 308
134	70/2009	சாரம் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம், மெயின் ரோடு சாரம் அண்ட் அஞ்சல் திண்டிவனம் தாலுக்கா விழுப்புரம் மாவட்டம்
135	71/2009	சாரம் அன்னை தெரேசா மகளிர் நற்பணி மன்றம், மெயின் ரோடு சாரம் அண்ட் அஞ்சல் திண்டிவனம் தாலுக்கா
136	72/2009	உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர்கள் நலச்சங்கம், ஆர்நெடுஞ்செழியன் எண் 1, 5வது குறுக்குத்தெரு ராசாதேசிங்கு நகர் செஞ்சி விழுப்புரம் மாவட்டம்
137	73/2009	பிரம்மதேசம் டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கம், பஸ்நிலையம் அருகில் பிரம்மதேசம் & அஞ்சல் திண்டிவனம்
138	74/2009	தமிழ்த் தென்றல் மகளிர் முன்னேற்றச் சங்கம், 3/260 மாரியம்மன் கோவில் தெரு இடையன்சாவடி ஆரோவில் வானூர் தாலுக்கா
139	75/2009	நகராட்சி குடியிருப்பு மக்கள் நல சங்கம், நகராட்சி குடியிருப்பு ஜிஎஸ்டி ரோடு திண்டிவனம்
140	76/2009	செவ்வந்தி தோட்டக்கலை துல்லிய பண்ணையம், மாரியம்மன் கோவில் தெரு வினாயகபுரம் வானூர் அஞ்சல் விழுப்புரம் மாவட்டம்
141	79/2009	கடலி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, திரௌபதி அம்மன் கோவில் தெரு கடலி, கடலி அஞ்சல் செஞ்சி தாலுக்கா
142	80/2009	வளத்தி மகாத்மா காந்தி ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம், சேத்துப்பட்டு சாலை வளத்தி செஞ்சி தாலுக்கா
143	81/2009	அணைக்கும் கரங்கள் சமூக சேவை மையம், ஓமந்தூர் கிராமம் அண்ட் அஞ்சல் திண்டிவனம் வட்டம்
144	82/2009	திருவள்ளூர் ஆட்டோ ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் சங்கம், சேத்துப்பட்டு சாலை வளத்தி கிராமம் வளத்தி அஞ்சல் செஞ்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
145	83/2009	ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் மினி லாரி ஓட்டுனர்கள் சங்கம், எண் 52 செஞ்சி ரோடு திண்டிவனம் திண்டிவனம் வட்டம்
146	84/2009	நேசக்கரங்கள் பொது நலச்சங்கம், பொன்பத்தி மேல் எடையாளம் அஞ்சல் செஞ்சி வட்டம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
147	85/2009	அறிஞர் அண்ணா தர்பூசணி விவசாய ஆர்வலர் குழு & கூட்டமைப்பு சங்கம், 1/79 மாட வீதி ரங்கநாதபுரம் வானூர் அஞ்சல் வானூர் வட்டம்
148	86/2009	நல்லாத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பூங்கொடி நல்லாத்தூர் அஞ்சல் திண்டிவனம் வட்டம்
149	87/2009	வளத்தி நேரு இளைஞர் நற்பணி மன்றம், வளத்தி செஞ்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
150	88/2009	கன்னலம் சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் நற்பணி மன்றம், கன்னலம் செஞ்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
151	89/2009	பெருந்தலைவர் காமராஜர் கல்வி சேவை சங்கம், மொட்டையன் தெரு காவேரிப்பாக்கம் திண்டிவனம் டவுன் திண்டிவனம் வட்டம்
152	90/2009	மோட்டார் வாகன பழுது பார்ப்போர் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், MRT கம்பளக்கல் பாலாஜி நகர், பட்டானூர் வானூர் தாலுக்கா
153	91/2009	பாரதியார் தோட்டக்கலை துல்லிய பண்ணையம் விவசாயிகள் சங்கம், உலகாபுரம் & அஞ்சல் வானூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
154	92/2009	மானூர் பெண்கள் சக்தி கூட்டமைப்பு, நெ7 மன்னார்சாமி கோயில், மானூர் திண்டிவனம்
155	93/2009	திருவள்ளூர் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம், எண் 58 சம்புவெளி தெரு மரக்காணம் மரக்காணம் அஞ்சல்
156	95/2009	நைனார்பாளையம் கரும்பு விவசாயிகள் துல்லிய பண்ணைய சங்கம், நைனார்பாளையம் மற்றும் அஞ்சல் விழுப்புரம் மாவட்டம்
157	96/2009	திருமலை சேவா சங்கம், பெரப்பேரி கிராமம் கருவம்பாக்கம் அஞ்சல் திண்டிவனம் வட்டம்
158	97/2009	நடுக்குப்பம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு , நடுக்குப்பம் & அஞ்சல் திண்டிவனம் வட்டம்
159	98/2009	திண்டிவனம் இந்திராகாந்தி பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கம், இந்திரா காந்தி பேருந்து நிலையம் பழைய கட்டண கழிப்பரை அருகில் திண்டிவனம்
160	99/2009	ஓங்கூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ஓங்கூர் அஞ்சல் & கிராமம் திண்டிவனம் வட்டம்
161	100/2009	தைலாபுரம் வியாபாரிகள் நலச்சங்கம், தைலாபுரம் மெயின் ரோடு தைலாபுரம் கிளியனூர் அஞ்சல் வானூர் வட்டம்
162	102/2009	சுவாமி விவேகானந்தரின் வீர இளைஞர் மன்றம், மண்டம்பெரும்பாக்கம் கிராமம் குண்ணப்பாக்கம் அஞ்சல் திண்டிவனம் வட்டம்
163	103/2009	பசுமை கரும்பு விவசாயிகள் துல்லிய பண்ணைய சங்கம் , ஆர்கிருஷ்ணமுர்த்தி த/பெ ராமச்சந்திரன் கடகம்பட்டு சுத்துக்கேணி அஞ்சல் விழுப்புரம் மாவட்டம்
164	104/2009	T பரங்கனி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, T பரங்கனி மதுரா புதுநகர் நல்லாபுரம் அஞ்சல் வானூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
165	105/2009	கொணலூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பிள்ளையார் கோவில் தெரு புதுப்பேட்டை கொணலூர் அஞ்சல் செஞ்சி தாலுக்கா
166	106/2009	அன்னை தெரேசா விதவை & ஊனமுற்றோர் மறுவாழ்வு நலச்சங்கம், நெ 26/41 சந்திரத்தெரு செஞ்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
167	108/2009	ஆகாசம்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ராவுத்தன்குப்பம் கிராமம் அண்ட் அஞ்சல் வானூர் தாலுக்கா
168	109/2009	இராவுத்தன்குப்பம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, இராவுத்தன்குப்பம் அஞ்சல், வானூர் தாலுக்கா
169	1/2010	காமராஜர் விவசாயிகள் சங்கம், திரௌபதியம்மன் கோவில் வீதி, நடுக்குப்பம் அஞ்சல் திண்டிவனம் வட்டம்
170	2/2010	எண்டியூர் கிராம வேளாண்மை துல்லிய பண்ணையம், எண்டியூர் அஞ்சல் திண்டிவனம் வட்டம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
171	3/2010	அணிலாடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ஜிஎஸிசெபெத் அணிலாடி அஞ்சல் செஞ்சி தாலுக்கா
172	5/2010	நெடுந்தோண்டி கிராம வேளாண்மை துல்லிய பண்ணையம், நெடுந்தோண்டி, வெள்ளிமேடுபேட்டை அஞ்சல் திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
173	6/2010	ஏந்துார் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு , பிரம்மதேசம் அஞ்சல் ஏந்துார் கிராமம் திண்டிவனம் தாலுக்கா
174	7/2010	மட்டப்பாறை எபிஜெஅப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம், செஞ்சி ஒன்றியம், மட்டப்பாறை கிராமம் மாத்துார் அஞ்சல் விழுப்புரம் மாவட்டம்
175	8/2010	நடுவனந்தல் கிராம சிசுப்ரமணியம் தோட்டக்கலை துல்லிய பண்ணைய சங்கம், நடுவனந்தல் கிராமம் & அஞ்சல் திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
176	9/2010	பாஞ்சாலம் கிராம வேளாண்மை துல்லிய பண்ணையம், பாஞ்சாலம் அண்ட் அஞ்சல் திண்டிவனம் வட்டம்
177	10/2010	தேவதானம்பேட்டை பிரண்ட்ஸ் சங்கம், தேவதானம்பேட்டை அஞ்சல் செஞ்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
178	11/2010	ஊரல் கிராம தோட்டக்கலை துல்லிய பண்ணைய சங்கம், ஊரல் அஞ்சல் விழுப்புரம் மாவட்டம்
179	12/2010	பாட்டாளி ஆட்டோ ஓட்டுநர்கள் நலச் சங்கம், நேருவீதி டாக்டர் அய்யா மருத்துவமனை அருகில் திண்டிவனம்
180	14/2010	மலர் மொத்த வியாபாரிகள் நலச்சங்கம், 275 நேருவீதி (ஓ.பி.ஆர் பார்க் அருகில்) திண்டிவனம், திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
181	15/2010	திருநகர் இளைஞர் நற்பணி மன்றம் , 4/266 திருநகர் வானூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
182	16/2010	வல்லம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, திருமதி பி. உமா சாமி ஜெகநாதன் தெரு வல்லம் அஞ்சல் செஞ்சி வட்டம்
183	17/2010	பென்னகர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, இ.பி.ஆபீஸ் தெரு, பென்னகர் & அஞ்சல் செஞ்சி வட்டம்
184	18/2010	மக்கா மஸ்ஜித் மற்றும் மதராஸா தீனிய்யா தாருல் குர்ஆன் பொது நல சங்கம் சிட்டாம்பூண்டி , சிட்டாம்பூண்டி கிராமம், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
185	19/2010	புரட்சியாளர் சேகுவேரா ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கம், மரக்காணம் ரோடு அரசு பணிமனை எதிரில் திண்டிவனம்
186	20/2010	காட்டுச்சிவிரி பசுந்தளிர் தோட்டக்கலை துல்லிய பண்ணைய சங்கம், காட்டுச்சிவிரி அஞ்சல் திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
187	21/2010	விவசாயிகள் முன்னேற்ற சங்கம், ஓட்டம்பட்டு கிராமம் திருவதிசுன்னம் அஞ்சல் செஞ்சி வட்டம்
188	22/2010	கூட்டேரிப்பட்டு டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கம், நெ 68 கூட்டேரிப்பட்டு சந்தைமேடு ரெட்டணை ரோடு கூட்டேரிப்பட்டு அஞ்சல் திண்டிவனம் வட்டம்
189	23/2010	கோட்டகுப்பம் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம், கோட்டகுப்பம் & அஞ்சல் வானூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
190	24/2010	செஞ்சி தாலுக்கா நெல் அரிசி அறவை தொழிலாளர் நல சங்கம், எண்7/பி கொத்தமங்கலம் சாலை கிருஷ்ணாபுரம் செஞ்சி 604 202
191	25/2010	ஜெயபுரம் புரட்சியாளர் அம்பேத்கர் சமைஊந்து ஓட்டுனர் நல சங்கம், ஜெயபுரம், திண்டிவனம்
192	26/2010	யாதவ நலச் சங்கம், ஜெய்கணேஷ்நகர் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு வானூர் தாலுக்கா
193	28/2010	எழில் பால் காளான் உற்பத்தியாளர்கள் சங்கம், 61 மெயின்ரோடு மேல்மாவிலங்கை கிராமம் கீழ்மாவிலங்கை அஞ்சல் திண்டிவனம் தாலுக்கா

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
194	29/2010	இந்திராகாந்தி தோட்டக்கலை துல்லிய பண்ணைய விவசாயிகள் சங்கம், கொங்கரப்பட்டு அண்ட் அஞ்சல் செஞ்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
195	30/2010	வேலந்தாங்கல் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு , வேலந்தாங்கல் புதுார் வேலந்தாங்கல் அஞ்சல் நல்லான் பிள்ளை பெற்றாளர் வழி செஞ்சி வட்டம்
196	31/2010	கூட்டேரிப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பாரதியார் மகளிர் சுயஉதவிக்குழு 129 ரயில்வே ஸ்டேஷன் தெரு கூட்டேரிப்பட்டு அஞ்சல் திண்டிவனம் தாலுக்கா
197	32/2010	வல்லம் ஒன்றிய நிலத்தடி நீர் உபயோகிப்பாளர்கள் நல சங்கம், செல்லபிராட்டி கிராமம் அண்ட் அஞ்சல் செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
198	33/2010	செஞ்சி ஒன்றிய நிலத்தடி நீர் உபயோகிப்பாளர்கள் நல சங்கம், தாண்டவசமுத்திரம் கிராமம் அண்ட் அஞ்சல் செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
199	34/2010	மேல்மலையனூர் ஒன்றிய நிலத்தடி நீர் உபயோகிப்பாளர்கள் நல சங்கம், சங்கிலிக்குப்பம் கிராமம் கோட்டப்பூண்டி அஞ்சல் செஞ்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
200	36/2010	சிகரம் இளைஞர் நற்பணி மன்றம், பெருவளூர் செஞ்சி வட்டம் விழுப்புரம்
201	42/2010	மொளஞூர் டாக்டர் பிஆர்அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம், 305 காலணி மேட்டுத் தெரு மொளஞூர் அஞ்சல் திண்டிவனம் தாலுக்கா
202	46/2010	SOCIAL HUMAN ECONOMIC DEVELOPMENT SOCIETY (SHEDS), கீர்த்திமதி யோகா சென்டர் அருகில் பிரகாசபுரம், திண்டிவனம்
203	49/2010	சவுக்கு வியாபாரிகள் நலச்சங்கம், 70/A, மைலம் ரோடு, திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்
204	50/2010	திண்டிவனம் பகுதி அலுவலக ஒட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நலச்சங்கம், 12ஏ மைலம் ரோடு, திண்டிவனம்
205	51/2010	ஓலக்கூர் ஒன்றிய நிலத்தடி நீர் உபயோகிப்பாளர்கள் நல சங்கம், வெள்ளிமேடு கிராமம் அண்ட் அஞ்சல் திண்டிவனம் தாலுக்கா விழுப்புரம் மாவட்டம்
206	52/2010	விழுப்புரம் மாவட்ட மரம் அறுவை உரிமையாளர்கள் சங்கம், திண்டிவனம் பாண்டி மெயின்ரோடு திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு அஞ்சல் வானூர் வட்டம்
207	53/2010	வன்னியர் மேம்பாட்டு சங்கம், எண் 70/1 மாரியம்மன் கோவில் தெரு அஞ்சாஞ்சேரி கிராமம் மேல் எடையாளம் அஞ்சல், செஞ்சி வட்டம்
208	54/2010	வடநெற்குணம் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுநர்கள் சங்கம், வடநெற்குணம் கூட்டுப்பாதை திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
209	55/2010	வெளவால்குன்றம் திருவள்ளூர் இளைஞர் நற்பணி மன்றம், வெளவால்குன்றம் குன்னத்தூர் அஞ்சல் வல்லம் ஒன்றியம்
210	56/2010	பெருவளூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சொக்கப்பள்ளம் கோயில் தெரு பெருவளூர் செஞ்சி வட்டம்
211	57/2010	அண்ணாநகர் தென்றல் தோட்டக்கலை துல்லிய பண்ணையம், ஊரல் கிராமம் & அஞ்சல் திண்டிவனம் வட்டம்
212	58/2010	மயிலம் வட்டாரம் செயற்கைமுறை மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாக்கும் விவசாயிகள் சங்கம், வெள்ளிமேடுபேட்டை ரோடு அகூர் கிராமம் & அஞ்சல் திண்டிவனம் வட்டம்
213	59/2010	மரக்காணம் ஒன்றியம் நிலத்தடிநீர் உபயோகிப்பாளர் நல சங்கம், அய்யந்தோப்பு, திண்டிவனம் வட்டம்
214	60/2010	நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம்”, 3/584 பாண்டிமெயின்ரோடு எடையன்குளம் கிராமம் எறையானூர் அஞ்சல் திண்டிவனம் வட்டம்
215	61/2010	“ மேல்செவலாம்பாடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு “, மேல்செவலாம்பாடி அஞ்சல் செஞ்சி வட்டம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
216	62/2010	Swami Vivekananda Educational and Charitable Society, Sathanoor Panchayet Tindivanam Taluk
217	65/2010	ஆனந்த விநாயகர் தோட்டக்கலை துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம், நெ 18 பிள்ளையார்கோவில் தெரு ஓலக்கூர் அண்ட் அஞ்சல் திண்டிவனம் தாலுக்கா
218	66/2010	ஓலக்கூர் மக்கள் நல தமிழ்ச்சங்கம், ஆலங்குப்பம் அண்ட் அஞ்சல் திண்டிவனம் தாலுக்கா விழுப்புரம் மாவட்டம்
219	67/2010	“ தனியாரில் படித்த நர்கள் சங்கம் “, நெம்பர் 31 மேட்டுத்தெரு வெள்ளிமேடுபேட்டை கிராமம் திண்டிவனம் வட்டம்
220	68/2010	“ கட்டளை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு “, கட்டளை கிராமம் அண்ட் அஞ்சல், மரக்காணம் ஒன்றியம் திண்டிவனம் வட்டம்
221	70/2010	“ செஞ்சி நகர மளிகை வியாபாரிகள் சங்கம் “, நெ 111 காந்தி பஜார் பஸ்நிலையம் எதிரில் செஞ்சி 604 202 விழுப்புரம் மாவட்டம்
222	71/2010	ஏரித்துறையில் தூர்வாரும் அணைத்து கிராம பொதுமக்கள் நலச்சங்கம், நெ 2/43 வி. நல்லாளம் கிராமம் அஞ்சல் பெரிய தச்சூர் வழி திண்டிவனம் வட்டம்
223	72/2010	விழுப்புரம் மாவட்ட கட்டுமானம் – உழைப்பாளர்கள் முன்னேற்ற சங்கம், செஞ்சி சேத்பட் மெயின் ரோடு ரேணு இல்லம் வளத்தி கிராமம், வளத்தி அஞ்சல் செஞ்சி வட்டம்
224	73/2010	மகாகவி பாரதியார் ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் (கணபதி செட்டிக்குளம் எல்லை தரிசு), கணபதி செட்டிக்குளம் எல்லைத் தரிசு கீழ்ப்புத்துப்பட்டு அஞ்சல் திண்டிவனம் வட்டம்
225	75/2010	இமய தீபம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் முன்னேற்ற சங்கம், பாக்கம் அஞ்சல் செஞ்சி தாலுக்கா விழுப்புரம் மாவட்டம்
226	76/2010	“ தென்பாலை நீர்வடிப்பகுதி மேம்பாட்டு சங்கம் “, தென்பாலை கிராமம் மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம்
227	77/2010	சாத்தாம்பாடி ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்ட சங்கம், தேவனூர் கிராமம் செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
228	78/2010	கூடுவாம்பூண்டி ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்ட சங்கம், கூடுவாம்பூண்டி கிராமம், செஞ்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
229	79/2010	பெருவளூர் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்ட சங்கம், பெருவளூர் அஞ்சல் செஞ்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
230	80/2010	“ மானந்தல் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம் “, மானந்தல் மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம்
231	81/2010	“ மேல்புதுப்பட்டு நீர்வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம் “, மேல்புதுப்பட்டு மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம்
232	82/2010	“ வடபாலை நீர்வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம் “, வடபாலை மேல்மலையனூர் அஞ்சல் விழுப்புரம் மாவட்டம்
233	83/2010	பெரிய கொழுவாரி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சமுதாய கூடம், கொழுவாரி அஞ்சல்
234	84/2010	எய்யில் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்ட சங்கம், எய்யில் அண்ட் அஞ்சல் செஞ்சி வட்டம்
235	85/2010	சிறுதலைப்பூண்டி ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்ட சங்கம், சிறுதலைப்பூண்டி கிராமம் செஞ்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
236	86/2010	ஆத்திப்பட்டு நீர்வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம், ஆத்திப்பட்டு கிராமம் மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
237	87/2010	துரிஞ்சிப்பூண்டி நீர்வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம், துரிஞ்சிப்பூண்டி மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம்
238	88/2010	மேல்மாம்பட்டு நீர்வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம், ஈயககுணம் கிராமம் மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம்
239	89/2010	தொரப்பாடி நீர்வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம், தொரப்பாடி கிராமம் மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம்
240	90/2010	மேல்மன்னூர் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம், துரிஞ்சிப்பூண்டி மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம்
241	91/2010	மேல்மலையனூர் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம், துரிஞ்சிப்பூண்டி மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம்
242	92/2010	கழுப்பெரும்பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கழுப்பெரும்பாக்கம் அஞ்சல் வானூர் தாலுக்கா
243	93/2010	“ தாயனூர் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்ட சங்கம் “, தாயனூர் கிராமம் செஞ்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
244	95/2010	பெருவளூர் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம், பெருவளூர் செஞ்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
245	97/2010	“கோட்டப்பூண்டி ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்ட சங்கம் “, கோட்டப்பூண்டி
246	98/2010	“வடவெட்டி ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்ட சங்கம்”, மேல்காரணி
247	99/2010	கோவில்புறையூர் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்ட சங்கம், கோவில்புறையூர் கிராமம் செஞ்சி வட்டம்
248	100/2010	“ சங்கிலிக்குப்பம் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்ட சங்கம் “, சங்கிலிக்குப்பம்
249	101/2010	“ ஸ்ரீ ஜய்யனாரப்பன் காளான் மற்றும் வேளாண்சார் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் “, காட்டுச்சிவிரி கிராமம் & அஞ்சல் திண்டிவனம் வட்டம்
250	102/2010	அருள் காளான் மற்றும் விவசாயம் சார்ந்த உற்பத்தியாளர்கள் சங்கம், 40டி, பெலாகுப்பம் ரோடு திண்டிவனம்
251	103/2010	“ அவ்வையார்குப்பம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு “, அவ்வையார்குப்பம் கிராமம் திண்டிவனம் வட்டம்
252	104/2010	“ சிங்கார வேலர் மீனவர் முன்னேற்ற சங்கம் “, கைப்பாணிக்குப்பம், தாழங்காடு அஞ்சல், மரக்காணம், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
253	105/2010	“ இமயம் துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம் “, எடப்பாளையம் கிராமம், சேமங்கலம் அஞ்சல், வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
254	106/2010	பேரறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கம், சிங்கனூர் கூட்டுப்பாதை, ஜக்காம்பேட்டை கிராமம், திண்டிவனம் வட்டம்
255	107/2010	“ நேரு வீதி டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் “, நேரு வீதி, தொலை தொடர்பு அலுவலகம் பக்கவாட்டில், திண்டிவனம்
256	108/2010	“ திருவள்ளூர் டாடா Ace லோடு கேரியர் உரிமையாளர் நல சங்கம் “, கிளியனூர் & அஞ்சல், விழுப்புரம் மாவட்டம் 604 102
257	109/2010	“ ஹார்வெஸ்ட் மகளிர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு “, மாரியம்மன் கோவில் தெரு, ஆன்டியார் பாளையம், ஒழுந்தியாப்பட்டு அஞ்சல், வானூர் வட்டம், விழுப்புரம் – 605 109
258	110/2010	“பணிநிறைவாளர் மற்றும் மூத்தோர்குடிமக்கள் பென்சனர் சங்கம்”, நெ 9, P சதாசிவம் இல்லம், மாணிக்கம் தெரு, பெரிய அகரம், செஞ்சி

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
259	111/2010	புதிய பூமி துல்லிய பண்ணைய சங்கம் – நயினார்பாளையம் “, நயினார்பாளையம், காடரம்பாக்கம் அஞ்சல், வானூர் மதுரா & வட்டம், விழுப்புரம் மாவட்டம் Pin : 605 109
260	112/2010	“ மகாத்மா காந்தி மினி லோடு கேரியர் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் “, பெருமாள் கோவில் அருகில், மரக்காணம், திண்டிவனம் வட்டம்
261	114/2010	“ அறிஞர் அண்ணா மினி லாரி ஓட்டுநர் சங்கம் “, திருச்சிற்றம்பலம் கூட்டரோடு, அய்யனார் கோயில் அருகில், என்எஸ்பி தெரு, திருச்சிற்றம்பலம் கூட்டரோடு, வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
262	115/2010	“ ஸ்ரீமத் விராட் விஸ்வகர்மா தொழிலாளர்கள் நல சங்கம் “, நெ 3, நடிகள் நாயகம் தெரு, திண்டிவனம் டவுன், திண்டிவனம் வட்டம்
263	118/2010	“ செம்மொழி கைப்பேசி சீரமைப்போர் சங்கம் “, நெம்பர் 3, இராஜம்பேட்டை வீதி, திண்டிவனம் டவுன், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
264	119/2010	“ தன்னார்வ தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனங்களின் நலச்சங்கம் “, 62/98, மரக்காணம் ரோடு, திண்டிவனம் – 604 002
265	120/2010	ஹார்வெஸ்ட் புன்செய் நிலவிவசாயிகளின் மேம்பாட்டு கூட்டமைப்பு, கொடூர், ஒழுந்தியாப்பட்டு அஞ்சல், வானூர் தாலுக்கா, விழுப்புரம் – 605 109
266	121/2010	மரக்காணம் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் ஆட்டோதொழிலாளர் சங்கம், பேருந்து நிலையம் அருகில், மரக்காணம் & அஞ்சல், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
267	122/2010	“ஆலங்குப்பம் பாட்டாளி ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம்”, வினாயகர் கோவில் வீதி, ஆலங்குப்பம் கிராமம் & அஞ்சல், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
268	123/2010	அன்னை தெரேசா மக்கள் சேவை சங்கம், ஏந்தூர் கிராமம், பிரம்மதேசம் அஞ்சல், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
269	124/2010	ஏந்தூர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம், ஏந்தூர் கிராமம், பிரம்மதேசம் அஞ்சல், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
270	125/2010	அன்னை இந்திராகாந்தி மகளிர் சங்கம், அகலூர் கிராமம், அவியூர் அஞ்சல், செஞ்சி Tk
271	126/2010	பேராஹ் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி சங்கம், பேராஹ் கிராமம், உலகாபுரம் அஞ்சல், வானூர் வட்டம் 604 154
272	127/2010	LOTUS VILLAGE CRAFTS AND SOCIAL WELFARE SOCIETY, SNo25, Irbmbai Main Road, Kottakarai, Auroville, Vanur Taluk, Villupuram District - 605 101
273	128/2010	Kottikuppam Aqua Farmers Welfare Society, Kottikuppam, Nadukuppam (Po), Thindivanam Tk, Villupuram Dist
274	129/2010	Aathikuppam Aqua Farmers Welfare Society, Aathikuppam, Anumanthai Po, Tindivanam Tk, Villupuram District Pin - 603 303
275	130/2010	Sri Kasare Amman Aqua Farmers Welfare Society, Kaliyankuppam, Anumanthai Po, Tindivanam Taluk, Villupuram Dist Pin 603 303
276	131/2010	Tநல்லாளம் கிராம கட்டிட தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், Tநல்லாளம் & Post, திண்டிவனம் Tk, விழுப்புரம் Dt
277	132/2010	கல்பனா சாவ்லா பொது நல சங்கம், ஆதனப்பட்டு கிராமம், தென்சிறுவனூர் அஞ்சல், வானூர் வட்டம்
278	133/2010	திருவள்ளூர் இளைஞர் நற்பணி சங்கம், மேல் ஓலக்கூர் கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
279	134/2010	கிராம சேவை சங்கம், 59/2, திண்டிவனம் ரோடு, இரண்டாவது மாடி, கௌஸ் காம்ளக்ஸ், சார்பதிவாளர் எதிரில், செஞ்சி-604 202
280	136/2010	உலகாபுரம் டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம், உலகாபுரம் & அஞ்சல், வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
281	137/2010	ஸ்ரீராம் நகர் குடியிருப்போர் நல சங்கம், PNo 215, அந்தோணி இல்லம், ஸ்ரீராம் நகர், பட்டானூர், தன்வந்திரி நகர் அஞ்சல், வானூர் வட்டம்
282	138/2010	அம்மாகுளம் விவேகானந்தர் இளைஞர் நற்பணி சங்கம், அம்மாகுளம் கிராமம், ஈச்சூர் அஞ்சல், செஞ்சி வட்டம் - 604 203
283	139/2010	தமிழக விவசாயிகள் வளர்ச்சி சங்கம், நெ 95, ஆர்ஆர்எஸ், கம்பளக்கல் (மாடியில்), செஞ்சி ரோடு, திண்டிவனம் - 604 001
284	1/2011	டாக்டர் அம்பேத்கர் பழைய இரயில்வே கேட் நடைபாதை சிறு வியாபாரிகள் நல சங்கம், புதிய மேம்பாலம் அருகில், நேரு வீதி, திண்டிவனம் டவுன், திண்டிவனம் வட்டம்
285	2/2011	மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம், கம்மந்தூர் கிராமம், மொடையூர் அஞ்சல், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
286	3/2011	ராஜிவ்காந்தி மக்கள் நல சங்கம், ந புதூர் கிராமம், நடுவனந்தல் அஞ்சல், திண்டிவனம் வட்டம்
287	4/2011	ஸ்ரீ அன்னை டிரிஸ்ட் டாக்ஸி ஓட்டுநர் சங்கம், எண் 41, பிள்ளையார் கோயில் தெரு, லட்சுமிபுரம், குயிலாப்பாளையம், ஆரோவில் அஞ்சல், வானூர் வட்டம்
288	5/2011	திண்டிவனம் ஸ்டீல் பீரோ தொழிலாளர்கள் நல சங்கம், எண் 7, மாரியம்மன் கோயில் வடக்கு, ரோஷணை, திண்டிவனம்-604 001
289	6/2011	இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம், நெ28, பழைய பட்டணம் பாதை, ARR கம்பளக்கல், கோட்டக்குப்பம் & அஞ்சல், வானூர் வட்டம்
290	7/2011	திண்டிவனம் நகரம் மற்றும் வட்டம் நாதஸ்வர தவில் இசைக் கலைஞர்கள் நல சங்கம், சேந்தமங்கலம் கிராமம், ஆவணப்பூர் அஞ்சல், திண்டிவனம் வட்டம்
291	8/2011	விழுப்புரம் மாவட்ட நீர்வள நில திட்ட மணிலா விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம், எண் 2/92, வடக்குத் தெரு, விழுக்கம் கிராமம் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
292	9/2011	டாக்டர் பீமாராவ் ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம், (கந்தன் லாட்ஜ் எதிரில்), மரக்காணம் ரோடு, திண்டிவனம்-604 001
293	11/2011	அண்ணாநகர் குடியிருப்போர் நல சங்கம், நெ 46, 2வது பிரதான சாலையில் 3வது தெரு, மன்னார்சாமி கோயில், திண்டிவனம்
294	12/2011	டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கார் மினிலாரி ஓட்டுனர்கள் நல சங்கம், பாண்டி-திண்டிவனம் மெயின் ரோடு, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு & அஞ்சல், வானூர் வட்டம்
295	13/2011	TINDIVANAM URBAN HEALTH CENTRE PATIENT WELFARE SOCIETY, Jayapuram, Tindivanam
296	14/2011	மரக்காணம் இரண்டு சக்கரவாகனம் பழுதுபார்ப்போர் நல சங்கம், பெருமாள் கோவில் தெரு, பஸ் நிலையம், மரக்காணம் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
297	15/2011	கூனிமேடு மீனவர் முன்னேற்ற சொசைட்டி, கூனிமேடு அஞ்சல், திண்டிவனம் தாலுக்கா, விழுப்புரம் மாவட்டம் 604 303
298	16/2011	திருச்சிற்றம்பலம் உதவும் கரங்கள் மினிலாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுனர்கள் நல சங்கம், திண்டிவனம்-பாண்டி ரோடு, வினாயகர் கோவில் அருகில், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
299	17/2011	போந்தை நேரு இளைஞர் நற்பணி சங்கம், போந்தை கிராமம், வீரணாமூர் அஞ்சல், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம் 604 203
300	18/2011	மனித மேம்பாட்டு மையம், 12ஏ, கட்டையன் தெரு, மரக்காணம், திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம் 604 303
301	19/2011	நல்லியக்கோடன் நகர் (விரிவு) மக்கள் நலச்சங்கம், எண்48, உமாபதி தெரு (விரிவு), நல்லியக்கோடன் நகர், திண்டிவனம் 604 001

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
302	20/2011	நல்முக்கல் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நல்முக்கல் கிராமம், கீழ்சிவிரி அஞ்சல், திண்டிவனம் வட்டம்
303	21/2011	குரூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வைடப்பாக்கம் அஞ்சல், திண்டிவனம் தாலுக்கா 604 301
304	22/2011	எண்டியூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, எண்டியூர் கிராமம் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
305	24/2011	கந்தாடு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கந்தாடு மெயின்ரோடு, கந்தாடு அஞ்சல், திண்டிவனம் வட்டம் 604 303
306	25/2011	அண்ணமங்கலம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பிள்ளையார் கோயில் தெரு, அண்ணமங்கலம் & அஞ்சல், செஞ்சி வட்டம்
307	29/2011	மேல்கூடலூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மேல்கூடலூர் கிராமம், செகுண்ணத்தூர் அஞ்சல், பெரியதச்சூர் வழி, செஞ்சி வட்டம் 605 651
308	30/2011	கல்லாலிப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மாரியம்மன் கோவில் தெரு, கல்லாலிப்பட்டு கிராமம், தளவானூர் அஞ்சல், செஞ்சி வட்டம் 604 205
309	31/2011	கீழ்வயலாமூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கீழ்வயலாமூர் கிராமம், பிடாரிப்பட்டு அஞ்சல், செஞ்சி வட்டம்
310	32/2011	மொடையூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மொடையூர் & அஞ்சல், செஞ்சி வட்டம் 604 206
311	33/2011	கல்லடிக்குப்பம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கல்லடிக்குப்பம் கிராமம், கீழ்மாமப்பட்டு அஞ்சல், செஞ்சி தாலுக்கா 605 651
312	34/2011	வளத்தி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வளத்தி & அஞ்சல், செஞ்சி தாலுக்கா
313	35/2011	பெருங்காப்பூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பிள்ளையார் கோயில் தெரு, பெருங்காப்பூர் அஞ்சல், செஞ்சி தாலுக்கா 604 151
314	36/2011	செவலபுரை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, செவலபுரை அஞ்சல், செஞ்சி வட்டம் 604 202
315	37/2011	மீனம்பூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மீனம்பூர் அஞ்சல், செஞ்சி வட்டம்
316	38/2011	ஜெயங்கொண்டான் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கந்தசாமி நகர், ஜெயங்கொண்டான் அஞ்சல், செஞ்சி தாலுக்கா 604 202
317	39/2011	சோழங்குணம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சோழங்குணம் கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம் 604 210
318	40/2011	தென்புத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, தென்புத்தூர் கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம் 604 210
319	41/2011	கீழையூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மணியம்பட்டு கிராமம், கொங்கரப்பட்டு அஞ்சல், செஞ்சி வட்டம் 604 210
320	42/2011	சாரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சாரம் கிராமம் & அஞ்சல், திண்டிவனம் வட்டம் 604 307
321	43/2011	அவரப்பாக்கம் குடிசை பகுதி அளவிலான கூட்டமைப்பு, நெ 27/3, ஈஸ்வரன் கோயில் தெரு, திண்டிவனம் 604 001
322	44/2011	தளவானூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, தளவானூர் கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம் 604 205
323	45/2011	தென்பாலை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சினன்புரடை கிராமம், தென்பாலை அஞ்சல், செஞ்சி வட்டம், விழுப்புரம்
324	46/2011	வீரணாமூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வீரணாமூர் கிராமம் & அஞ்சல்
325	47/2011	கள்ளப்புவியூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கள்ளப்புவியூர் கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம் 604 208

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
326	48/2011	திருவம்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, திருவம்பட்டு கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம் 604 205
327	49/2011	சொரத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சொரத்தூர் கிராமம், கப்பை அஞ்சல், செஞ்சி வட்டம் 604 205
328	50/2011	சத்தியமங்கலம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சத்தியமங்கலம் அஞ்சல், செஞ்சி வட்டம்
329	51/2011	ஆத்திப்பட்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, ஆத்திப்பட்டு & அஞ்சல், செஞ்சி வட்டம்
330	52/2011	ஓட்டம்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, விழுப்புரம் மெயின்ரோடு, ஓட்டம்பட்டு, திருவதிசுன்னம் அஞ்சல், செஞ்சி வட்டம்
331	53/2011	அண்ணா ஆசிரியர் நலக் கூட்டணி, 23, வஉசி தெரு, கிருஷ்ணாபுரம், செஞ்சி 604 202
332	54/2011	நேதாஜி நற்பணி சங்கம், மெயின்ரோடு, சத்தியமங்கலம் 604 153
333	55/2011	மரக்கோணம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, மரக்கோணம் அஞ்சல், செஞ்சி தாலுக்கா
334	56/2011	ரெட்டிப்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, R நயம்பாடி கிராமம், V நயம்பாடி அஞ்சல், செஞ்சி வட்டம்
335	57/2011	துறிஞ்சிப்பூண்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, துறிஞ்சிப்பூண்டி ஊராட்சி, மேல்மண்ணூர் அஞ்சல், செஞ்சி வட்டம்
336	58/2011	தைலாபுரம் பாட்டாளி ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நலச்சங்கம், தைலாபுரம் பேருந்து நிலையம், தைலாபுரம் கிராமம், வானூர் வட்டம்
337	60/2011	சித்தேரி ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு, மகளிர் கூட்டமைப்பு கட்டிடம், சித்தேரி ஊராட்சி, தேவனூர் அஞ்சல்
338	61/2011	செவலபுரை நீர்வடிப்பகுதி மேம்பாட்டுச் சங்கம், செவலபுரை, மேல்மலையனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்
339	62/2011	தைலாபுரம் ஆட்டோ வேன் டாட்டா AC ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம், பாண்டி to திண்டிவனம் ரோடு, தைலாபுரம், வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
340	63/2011	ஸ்ரீ செல்வவினாயகர் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம், மெயின்ரோடு, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அஞ்சல், வானூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
341	64/2011	திருவண்ணாமலை சாலை புதுத் தெரு குடியிருப்போர் நலச் சங்கம், 60-சி, புதுத்தெரு, திருவண்ணாமலை சாலை, செஞ்சி வட்டம் 604 202
342	65/2011	மதர் மிரரா தொண்டு நல சங்கம், நெ 182, அண்ணா நகர், கூட்டேரிப்பட்டு & போஸ்ட், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
343	66/2011	கந்தாடு டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம், பஸ்நிலையம் அம்பேத்கர் சிலை அருகில், கந்தாடு, திண்டிவனம் வட்டம்
345	67/2011	ஸ்ரீ சர்வ மங்கள விநாயகர் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம், சேடக்குட்டை வீதி (ஜீஎஸ்டி) ரோடு, திண்டிவனம் - 604 001
346	68/2011	அவலூர்பேட்டை ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு, சுய உதவிக் குழு கட்டிடம், அவலூர்பேட்டை அஞ்சல், செஞ்சி வட்டம்
347	69/2011	அண்ணல் அம்பேத்கர் ஏற்றுமதி & இறக்குமதி சமை தூக்குவோர்கள் நல சங்கம், பாண்டி மெயின்ரோடு, கிளியனூர், வானூர் வட்டம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
348	70/2011	டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் லோடுவேன் ஓட்டுனர்கள் நல சங்கம், மெயின்ரோடு, கந்தாடு கிராமம், திண்டிவனம் வட்டம் 604 303
349	71/2011	HOLLYWOOD FARM BEACH PROPERTY OWNERS WELFARE ASSOCIATION, ECR, Khizputhupet, Tindivanam Tk 605 014
350	72/2011	இயற்கை வள மேம்பாட்டு சங்கம், நெ164, SB காம்ப்ளக்ஸ், காந்தி பசார் ரோடு, செஞ்சி 604 202
351	73/2011	அண்ணல் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம், அம்பேத்கர் சிலை அருகில், மயிலம் ரோடு, திருச்சிறும்பலம் கூட்டுரோடு, வானூர் வட்டம்
352	75/2011	அனைத்து சமுதாய சிறுவியாபாரிகள் நல சங்கம், 84, ரங்கசாமி நாயுடு தெரு, பெரிய அகரம், செஞ்சி & வட்டம்
353	78/2011	வானூர் வட்ட குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் நல சங்கம், 1, நெமிலி கிராமம், வானூர் வட்டம்
354	80/2011	வளரும் இளைஞர்கள் சமூக சேவை சங்கம், பாண்டிரோடு, மயிலம், திண்டிவனம் வட்டம்
355	81/2011	காட்டுசிவிரி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, செட்டியார் தெரு, காட்டுசிவிரி & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
356	82/2011	நடுவனந்தல் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மேட்டுத் தெரு, நடுவனந்தல் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
357	83/2011	ரங்கநாதபுரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுய உதவிக்குழு கட்டிடம், ரங்கநாதபுரம், வானூர் அஞ்சல் & வட்டம், விழுப்புரம் மாவட்டம்
358	84/2011	சிங்கவரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ஸ்ரீ அரங்கநாதர் கோயில் தெரு, சிங்கவரம் கிராமம், மேலச்சேரி அஞ்சல், செஞ்சி வட்டம்
359	85/2011	சின்னகரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சின்னகரம் கிராமம், செஞ்சி வட்டம் 604 210
360	86/2011	வடம்பூண்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வடம்பூண்டி கிராமம், திண்டிவனம் வட்டம் 604 207
361	89/2011	தீவனூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, தீவனூர் மற்றும் அஞ்சல், திண்டிவனம் வட்டம்
362	90/2011	ஆலகிராமம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ஆலகிராமம் மற்றும் அஞ்சல், திண்டிவனம் வட்டம்
363	91/2011	நெகனூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நெகனூர் கிராமம், செஞ்சி வட்டம் 604 306
364	92/2011	பள்ளிக்குளம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பள்ளிக்குளம் கிராமம், செஞ்சி வட்டம் 604 203
365	93/2011	மேல்பேரடிக்குப்பம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மேல்பேரடிக்குப்பம் மற்றும் அஞ்சல், திண்டிவனம் வட்டம்
366	95/2011	செண்டியம்பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, செண்டியம்பாக்கம் மற்றும் அஞ்சல், திண்டிவனம் வட்டம்
367	96/2011	தாயனூர் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு, தாயனூர் அஞ்சல், செஞ்சி தாலுக்கா, விழுப்புரம் மாவட்டம்
368	97/2011	விழுக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, விழுக்கம் மற்றும் அஞ்சல், திண்டிவனம் வட்டம்
369	99/2011	தொள்ளமுர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக் குழு கட்டிடம், தொள்ளமுர், எறையூர் அஞ்சல், வானூர் வட்டம்
370	100/2011	அருவாப்பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுய உதவிக்குழுக் கட்டிடம், அருவாப்பாக்கம், வானூர் அஞ்சல் & வட்டம்
371	101/2011	கடவம்பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கடுவம்பாக்கம் கிராமம், திண்டிவனம் வட்டம்
372	102/2011	பெரும்பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுய உதவிக்குழுக் கட்டிடம், பெரும்பாக்கம் & அஞ்சல், வானூர் வட்டம்

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண் மற்றும்
வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
373	103/2011	தென்னிந்திய வாணியர் இளைஞர் மற்றும் மகளிர் சங்கம், நெ 12/12, வாணியப்பிள்ளையார் கோயில் மாட வீதி, திண்டிவனம்-604 001
374	104/2011	மேல்மலையனூர் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், மாரியம்மன் கோயில் தெரு, மேல்மலையனூர், செஞ்சி வட்டம்
375	105/2011	காந்தி மாற்றுத் திறனுடையோர் சங்கம், மருர் கிராமம், நாகந்தூர் அஞ்சல், செஞ்சி வட்டம்
376	106/2011	போந்தை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, போந்தை கிராமம், செஞ்சி வட்டம் 604 203
377	107/2011	அறிஞர் அண்ணா மாற்றுத்திறனுடையோர் சங்கம், வளத்தி & அஞ்சல், செஞ்சி வட்டம்
378	108/2011	நாராயணபுரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுய உதவிக்குழு கட்டிடம், நாராயணபுரம், வானூர் & வட்டம்
379	109/2011	V புதுப்பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக் குழு கட்டிடம், V புதுப்பாக்கம், காட்டேரிக்குப்பம் அஞ்சல், வானூர் வட்டம்
380	110/2011	டாக்டர் அப்துல்கலாம் மாற்றுத்திறனுடையோர் சங்கம், கம்மந்தூர் கிராமம், செஞ்சி வட்டம்
381	111/2011	காமராஜர் உடல் ஊனமுற்றோர் சங்கம், நெகனூர் கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம்
382	112/2011	சங்கிலிக்குப்பம் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு, மகளிர் கூட்டமைப்பு கட்டிடம், சங்கிலிக்குப்பம் கிராமம், செஞ்சி வட்டம்
383	113/2011	சத்திரியன் இளைஞர் நற்பணி சங்கம், சிங்கவரம் கிராமம், மேலேச்சேரி, செஞ்சி வட்டம்
384	115/2011	ANNAI ARAVINDER NALA SANGAM, No14, NH Road, Kootteripattu & Post, Tindivanam Taluk
385	116/2011	மக்கள் திலகம் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம், புதிய காவல் நிலையம் எதிரில், மயிலம் ரோடு, திண்டிவனம் & வட்டம்
386	118/2011	ஆப்பிரம்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழு கட்டிடம், ஆப்பிரம்பட்டு கிராமம், இராயபுதுப்பாக்கம் அஞ்சல், வானூர் வட்டம்
387	119/2011	வெங்கந்தூர் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம், வெங்கந்தூர் கிராமம் & அஞ்சல், திண்டிவனம் தாலுக்கா 604 306
388	121/2011	மருர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மருர் கிராமம், செஞ்சி வட்டம் 605 651
389	122/2011	நாட்டார்மங்கலம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் கட்டிடம், மாரியம்மன் கோவில் தெரு, நாட்டார்மங்கலம் கிராமம், செஞ்சி வட்டம் 604 206
390	123/2011	மேல்மலையனூர் காமராஜர் மாற்றுத்திறனுடையோர் நலச் சங்கம், மேல்மலையனூர் கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
391	124/2011	மேல்மலையனூர் காமராஜர் மாற்றுத்திறனுடையோர் நலச் சங்கம், மேல்மலையனூர் கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
392	125/2011	இராஜா தேசிங்கு மாற்றுத் திறனுடையோர் சங்கம், கீழ்மாம்பட்டு கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம் 605 651
393	127/2011	கொங்கரப்பட்டு கறவை மாடு தொழில் முனைவோர் சங்கம், கொங்கரப்பட்டு கூட்டுறவு சொசைட்டி அருகில், கொங்கரப்பட்டு & அஞ்சல், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம் 604 306
394	128/2011	மூவேந்தர் இளைஞர் நற்பணி சங்கம், நாணக்கால்மேடு கிராமம், ஓமிப்பேர் அஞ்சல், வானூர் வட்டம் 604 301
395	129/2011	மேல்பேட்டை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மேல்பேட்டை கிராமம், திண்டிவனம் வட்டம்
396	130/2011	அறிஞர் அண்ணா ஆரோவில் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம், ஆரோவில் மெயின் ரோடு, இடையன்சாவடி, வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
397	131/2011	தேவதானம்பேட்டை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, தேவதானம்பேட்டை கிராமம் & அஞ்சல்
398	132/2011	தச்சம்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, தச்சம்பட்டு கிராமம், அத்தியூர் அஞ்சல், செஞ்சி வட்டம் 605 201
399	133/2011	குறிஞ்சி உழவர் சங்கம், 184, அக்கரகாரத் தெரு, மேல்ஓலக்கூர் கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம் 604 203
400	134/2011	சாரம் அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம், சாரம் மெயின் ரோடு, ஓலக்கூர் கூட்டு பாதை, திண்டிவனம் வட்டம்
401	136/2011	கிளியனூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழு கட்டிடம், கிளியனூர் & அஞ்சல், வானூர் வட்டம்
402	137/2011	கிளியனூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழு கட்டிடம், கிளியனூர் & அஞ்சல், வானூர் வட்டம்
403	138/2011	பாடிப்பள்ளம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பாடிப்பள்ளம் கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம்
404	139/2011	கடகம்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழு கட்டிடம், கடகம்பட்டு, கத்துக்கேணி அஞ்சல், வானூர் வட்டம்
405	140/2011	பெரம்பை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பெரம்பை கிராமம், வில்லியனூர் அஞ்சல், வானூர் வட்டம்
406	141/2011	செங்கமேடு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுய உதவிக்குழு கட்டிடம், கத்துக்கேணி & அஞ்சல், வானூர் வட்டம்
407	142/2011	புதுக்குப்பம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, புதுக்குப்பம், உப்புவேலூர் அஞ்சல், வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
408	144/2011	கொந்தழூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கொந்தழூர் கிராமம், தென்சிறுவலூர் அஞ்சல், வானூர் வட்டம்
409	145/2011	விபரங்கனி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, விபரங்கனி கிராமம் & அஞ்சல், வானூர் வட்டம்
410	146/2011	பரிக்கல்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பரிக்கல்பட்டு, பெரும்பாக்கம் அஞ்சல், வானூர் வட்டம்
411	147/2011	கொஞ்சுமங்கலம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கொஞ்சுமங்கலம் கிராமம், கிளியனூர் அஞ்சல், வானூர் வட்டம்
412	148/2011	முருக்கேரி கிராமம் முடிநுத்துவோர் நாதஸ்வர மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் சமுதாய நல சங்கம் லிட், நெ2/804, முருக்கேரி கிராமம், சிறுவாடி அஞ்சல், திண்டிவனம் தாலுக்கா
413	149/2011	ஆதனப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ஆதனப்பட்டு கிராமம், தென்சிறுவலூர் அஞ்சல், வானூர் வட்டம்
414	150/2011	குன்னம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, குன்னம் கிராமம், பெரும்பாக்கம் அஞ்சல், வானூர் வட்டம்
415	151/2011	கீழ்கூத்தப்பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கீழ்கூத்தப்பாக்கம் கிராமம், கிளியனூர் அஞ்சல், வானூர் வட்டம்
416	153/2011	பெரும்பூண்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பெரும்பூண்டி கிராமம், சோழங்குணம் அஞ்சல், செஞ்சி வட்டம் 604 210
417	154/2011	வானூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வானூர் & அஞ்சல், வானூர் வட்டம்
418	155/2011	மாத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மாத்தூர் கிராமம், கிளியனூர் அஞ்சல், வானூர் வட்டம்
419	156/2011	இரும்பை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, இரும்பை கிராமம் & அஞ்சல், வானூர் வட்டம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
420	157/2011	எளியோர் வளர்ச்சி சங்கம், 4/21, தெளரபதி அம்மன் தெரு, கடலி கிராமம் & அஞ்சல், செஞ்சி தாலுக்கா 604 210
421	159/2011	கொமடிப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கொமடிப்பட்டு, காரட்டை அஞ்சல், வானூர் வட்டம்
422	161/2011	தைலாபுரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, தைலாபுரம் & அஞ்சல், வானூர் வட்டம்
423	162/2011	கரசானூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கரசானூர் கிராமம், விபரங்கனி அஞ்சல், வானூர் வட்டம்
424	163/2011	கேணிப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கேணிப்பட்டு கிராமம், கிளியனூர் அஞ்சல், வானூர் வட்டம்
425	164/2011	செத்தவரை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, செத்தவரை கிராமம், நல்லாண்பிள்ளைபெற்றால் அஞ்சல், செஞ்சி வட்டம்
426	165/2011	வெள்ளிமேடுபேட்டை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வெள்ளிமேடுபேட்டை அஞ்சல், திண்டிவனம் வட்டம்
427	166/2011	உலகாபுரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, உலகாபுரம் கிராமம் & அஞ்சல், வானூர் வட்டம்
428	167/2011	தென்புதுப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, தென்புதுப்பட்டு கிராமம், பாலப்பட்டு அஞ்சல், செஞ்சி வட்டம்
429	168/2011	திருவதிக்குன்னம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, திருவதிக்குன்னம் கிராமம் மற்றும் அஞ்சல், செஞ்சி வட்டம் 604 205
430	169/2011	காரை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, காரை கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம்
431	170/2011	கவரை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கவரை கிராமம், மீனம்பூர் அஞ்சல், செஞ்சி வட்டம்
432	171/2011	எய்யில் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு, எய்யில் ஊராட்சி, செஞ்சி வட்டம்
433	1/2012	மாத்தூர்திருக்கை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மாத்தூர் திருக்கை கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம்
434	3/2012	காட்டுசித்தாமூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, காட்டுசித்தாமூர் கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம்
435	4/2012	மாதப்பூண்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மாதப்பூண்டி கிராமம், பாலப்பட்டு அஞ்சல், செஞ்சி வட்டம் 604 202
436	5/2012	கீழ்மாமப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கீழ்மாமப்பட்டு கிராமம், செஞ்சி வட்டம்
437	6/2012	சேபேட்டை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சேபேட்டை கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம்
438	7/2012	போத்துவாய் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, போத்துவாய் கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம்
439	8/2012	சேமங்கலம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சேமங்கலம் கிராமம் & அஞ்சல், வானூர் வட்டம்
440	9/2012	கோணை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கோணை கிராமம் மற்றும் அஞ்சல், செஞ்சி வட்டம் 604 205
441	11/2012	ஓதியத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, விநாயகர் கோயில் தெரு, ஓதியத்தூர் கிராமம், பெரியாமூர் அஞ்சல், செஞ்சி வட்டம்
442	12/2012	பாலப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பாலப்பட்டு கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம் 604 205
443	13/2012	நெமிலி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நெமிலி, அம்புமுக்கை கிராமம், எறையூர் அஞ்சல், வானூர் வட்டம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
445	14/2012	விழுப்புரம் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சங்கம் வானூர், நெ3, சிகேகாம்பளக்கல், பாண்டி-மயிலம் மெயின் ரோடு, வானூர், வானூர் வட்டம் 605 109
446	15/2012	சிறுதலைப்பூண்டி ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு, சிறுதலைப்பூண்டி ஊராட்சி, செஞ்சி வட்டம்
447	16/2012	கோவில்புரையூர் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு, கோவில்புரையூர் ஊராட்சி, செஞ்சி வட்டம்
448	17/2012	திண்டிவனம் நேருவீதி டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம், நேருவீதி, தேசியநெடுஞ்சாலை அலுவலகம் அருகில், திண்டிவனம்
449	18/2012	காரட்டை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, காரட்டை கிராமம் & அஞ்சல், வானூர் வட்டம்
450	19/2012	பூத்துறை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பூத்துறை கிராமம் & அஞ்சல், வானூர் வட்டம்
451	21/2012	அண்ணா சமை தூக்கும் தொழிலாளர் நல சங்கம் கிளியனூர், நெ1/15, பிள்ளையார் கோயில் தெரு, கிளியனூர் கிராமம் & அஞ்சல், வானூர் வட்டம்
452	23/2012	Society for Rural Education and Environment Development (SREED), ரெட்டணை கிராமம், திண்டிவனம் வட்டம்
453	25/2012	மரக்காணம் பகுதி மாற்றுத் திறனாளிகளின் சமூகசேவை நல சங்கம், புளண்137, பளண் 56-ஜெ, பாண்டி ரோடு, எஇஓ அலுவலகம் எதிரில், மரக்காணம் 604 303
454	26/2012	கீழ்ப்சார் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கீழ்ப்சார் கிராமம், திண்டிவனம் வட்டம்
455	27/2012	கீழ்சேலூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கீழ்சேலூர் கிராமம், திண்டிவனம் வட்டம்
456	28/2012	ஏப்பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ஏப்பாக்கம் கிராமம், திண்டிவனம் வட்டம்
457	30/2012	வசந்தபுரம் குடியிருப்போர் சங்கம், 1/84, பிள்ளையார் கோவில் தெரு, வசந்தபுரம், திண்டிவனம்
458	31/2012	நாரணமங்கலம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நாரணமங்கலம், மேல்மலையனூர் அஞ்சல்
459	32/2012	பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பாக்கம் கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம்
460	33/2012	தையூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, தையூர் கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம் 604 205
461	34/2012	மேல்ஓலக்கூர் கிராம இளைஞர் பொது நலச்சங்கம், நெ5, மெயின்ரோடு, மேல்ஓலக்கூர் கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம்
462	35/2012	ஆரோபீச் விருந்தினர் விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கம், நெ6, ஆரோபீச் ரோடு, பெரிய முதலியார் சாவடி, கோட்டக்குப்பம், வானூர் வட்டம் 605 104
463	36/2012	பெரமண்டுர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நைனார் தெரு, பெரமண்டுர் கிராமம் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
464	37/2012	கம்மந்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கம்மந்தூர் கிராமம், முடையூர் அஞ்சல், செஞ்சி வட்டம் 604 212
465	38/2012	கூடுவாம்பூண்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ரோட்டு தெரு, கூடுவாம்பூண்டி கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
466	39/2012	உப்புவேலூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழுக் கட்டிடம், உப்புவேலூர் கிராமம் & அஞ்சல், வானூர் வட்டம்
467	40/2012	கீழ்மண்ணூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கீழ்மண்ணூர் கிராமம், திண்டிவனம் வட்டம்
468	41/2012	கீழ்ப்புதேரி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கீழ்ப்புதேரி கிராமம், குண்ணப்பாக்கம் அஞ்சல், திண்டிவனம் வட்டம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
469	42/2012	எம்புதுப்பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, எம்புதுப்பாக்கம் கிராமம் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
470	44/2012	செய்யாங்குப்பம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழுக் கட்டிடம், செய்யாங்குப்பம் கிராமம், அனுமந்தை அஞ்சல், திண்டிவனம் வட்டம்
471	45/2012	அண்டப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, அண்டப்பட்டு கிராமம் & அஞ்சல், திண்டிவனம் வட்டம் 604 101
472	46/2012	கீழ்கூடலூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கீழ்கூடலூர் கிராமம், மேல்பேட்டை அஞ்சல், திண்டிவனம் வட்டம்
473	47/2012	நொளம்பூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நொளம்பூர் கிராமம் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
474	48/2012	வடபுத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வடபுத்தூர் கிராமம், களைபூர் அஞ்சல், செஞ்சி வட்டம் 604 206
475	49/2012	இறையானூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழு கட்டிடம், இறையானூர் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
476	50/2012	சிங்காணிக்குப்பம் அறிஞர் அண்ணா இளைஞர் நற்பணி சங்கம், பஜனை கோவில் தெரு, சிங்காணிக்குப்பம், தாதாபுரம், திண்டிவனம் வட்டம்
477	51/2012	குண்ணப்பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, குண்ணப்பாக்கம் கிராமம் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
478	52/2012	நல்லாலூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழு கட்டிடம், நல்லாலூர் கிராமம், நல்லாலூர் அஞ்சல், வானூர் வட்டம்
479	53/2012	தலக்காணிக்குப்பம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழுக் கட்டிடம், தலக்காணிக்குப்பம், தேவனந்தல் கிராமம், காரட்டை அஞ்சல், வானூர் வட்டம்
480	54/2012	கருங்குழி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கருங்குழி கிராமம், ஈச்சூர் அஞ்சல், செஞ்சி வட்டம் 604 203
481	55/2012	ஊரணி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழுக் கட்டிடம், ஊரணி, மண்டவாய் அஞ்சல், திண்டிவனம் வட்டம்
482	57/2012	கோட்டப்பூண்டி ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு, மகளிர் கூட்டமைப்பு கட்டிடம், கோட்டப்பூண்டி ஊராட்சி, செஞ்சி வட்டம்
483	59/2012	துரை நகர் கரியன் நகர் வசந்தபுரம் மற்றும் பகுதிவாழ் மக்கள் நலச் சங்கம், நெ6, மன்னார்சாமி தெரு, கரியன் நகர், வசந்தபுரம், திண்டிவனம் 604 001
484	60/2012	கிளாப்பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழுக் கட்டிடம், கிளாப்பாக்கம், ஓமிப்பேர் அஞ்சல், வானூர் வட்டம்
485	61/2012	டிநல்லாளம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, டிநல்லாளம் கிராமம்
486	62/2012	பெரியநொளம்பை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக் குழுக் கட்டிடம், மேட்டுத் தெரு, பெரியநொளம்பை
487	63/2012	உடையந்தாங்கல் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, உடையந்தாங்கல் கிராமம், செஞ்சி வட்டம் 604 208
488	64/2012	பாங்கொளத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பாங்கொளத்தூர் கிராமம், திண்டிவனம் வட்டம்
489	65/2012	ஏதாநெமிலி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ஏதாநெமிலி கிராமம், மேல் அத்திப்பாக்கம் அஞ்சல், செஞ்சி வட்டம் 604 207
490	66/2012	பரையம்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக் கட்டிடம், பரையம்பட்டு, தாழங்குணம் அஞ்சல் செஞ்சி வட்டம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
491	67/2012	கரடிக்குப்பம் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக் கட்டிடம், கரடிக்குப்பம் கிராமம், எதப்பட்டு அஞ்சல், செஞ்சி வட்டம்
492	68/2012	வடுகப்பூண்டி ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக் கட்டிடம், வடுகப்பூண்டி கிராமம், அவலூர்பேட்டை அஞ்சல், செஞ்சி வட்டம்
493	69/2012	கலத்தம்பட்டு ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக் கட்டிடம், முருகன் கோயில் தெரு, கலத்தம்பட்டு, செஞ்சி வட்டம்
494	71/2012	மேல்நெமிலி ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக் கட்டிடம், மேல்நெமிலி கிராமம், 504, சாத்தாம்பாடி அஞ்சல், செஞ்சி வட்டம்
495	72/2012	பணையூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பணையூர் கிராமம், பாங்கொளத்தூர் அஞ்சல், திண்டிவனம் வட்டம் 604 101
496	73/2012	பாதிராப்புலியூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பாதிராப்புலியூர் கிராமம் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
497	74/2012	கனகசெட்டிகுளம் அன்னை தெரேஸா ஆட்டோ ஓட்டுநர் நலச் சங்கம், (எல்லைதரிசு-கீழ்புத்துப்பட்டு), கீழ்புத்துப்பட்டு அஞ்சல், திண்டிவனம் வட்டம் 605 014
498	76/2012	முருங்கப்பாக்கம் குடிசைப் பகுதி அளவிலான கூட்டமைப்பு, சமுதாயகூடம், முருங்கப்பாக்கம், திண்டிவனம் 604 002
499	78/2012	அத்தியூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, அத்தியூர் கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம்
500	79/2012	கீழ்பாப்பாம்பாடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கீழ்பாப்பாம்பாடி கிராமம், திருவம்பட்டு அஞ்சல், செஞ்சி வட்டம் 604 205
501	80/2012	செம்மேடு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, செம்மேடு கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம் 604 153
502	81/2012	எதப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, எதப்பட்டு கிராமம் & அஞ்சல், செஞ்சி வட்டம்
503	82/2012	தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் விதை உற்பத்தியாளர் சங்கம் நாரேரிக்குப்பம், நாரேரிக்குப்பம், பெரமண்டூர் அஞ்சல், திண்டிவனம் வட்டம்
504	83/2012	அவியூர் அம்பேத்கர் கிராம சேவை சங்கம், அவியூர் அஞ்சல், செஞ்சி வட்டம்
505	84/2012	மானூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக் கட்டிடம், கோபாலபுரம், மானூர், திண்டிவனம் அஞ்சல் & வட்டம்
506	85/2012	கூட்டேரிப்பட்டு பாத்திர வியாபாரிகள் நல சங்கம், கான்வெண்ட தெரு, மயிலம் ரோடு, கூட்டேரிப்பட்டு, திண்டிவனம் வட்டம்
507	86/2012	ஓமிப்பேர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழு கட்டிடம், ஓமிப்பேர் கிராமம் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
508	88/2012	ஊரணித்தாங்கல் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ஊரணித்தாங்கல் கிராமம், செஞ்சி அஞ்சல் & வட்டம் 604 202
509	89/2012	அறிஞர் அண்ணா டாடா ஏ சி ஓட்டுநர்கள் நல சங்கம், 326இ, ரெட்டணை ரோடு, கூட்டேரிப்பட்டு, திண்டிவனம் வட்டம்
510	90/2012	கெங்கபுரம் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம், கெங்கபுரம் அஞ்சல், செஞ்சி வட்டம்
511	96/2012	விவேகானந்தர் கிராம இளைஞர் நற்பணி சங்கம் கந்தாடு, நெ134, பழைய தெரு, கந்தாடு & அஞ்சல், திண்டிவனம் வட்டம் 604 303
512	99/2012	திருவேங்கடமுடையான் பஜனை சேவா சங்கம், நெ8, பஜனை கோவில் தெரு, ஜக்காம்பேட்டை, தென்பசார் அஞ்சல், திண்டிவனம் வட்டம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
513	102/2012	கூனிமேடு அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் நலச் சங்கம், பேருந்து நிலையம், கூனிமேடு & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
514	104/2012	செஞ்சி தமிழ் சங்கம், 39/40, வாசுதேவன் தெரு, பெரிய அகரம், செஞ்சி 604 202
515	105/2012	அருள்மிகு அழகம்மையுடன் அமர் அரசனேஸ்வரர் சைவ நற்பணி சங்கம், எண்135, திரௌபதியம்மன் கோயில் தெரு, இராயப்பதுப்பாக்கம் & அஞ்சல், வானூர் வட்டம் 605 111
516	106/2012	வி. புதுப்பாக்கம் கிராம நலன் ஏரி பாசன சங்கம், வி. புதுப்பாக்கம் கிராமம், காட்டேரிக்குப்பம் அஞ்சல், வானூர் வட்டம் 605 502
517	107/2012	முன்னூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழு கட்டிடம், கோபாலபுரம், முன்னூர் ஊராட்சி & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
518	109/2012	காமராஜர் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம், சிங்கனூர் கூட்டுபாதை, ஜக்காம்பேட்டை, சிங்கனூர் கூட்டுபாதை, ஜக்காம்பேட்டை, திண்டிவனம் வட்டம்
519	110/2012	கீழ்ளடையாளம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம், கீழ்ளடையாளம் அஞ்சல், திண்டிவனம் வட்டம்
520	111/2012	தொண்டூர் மதுரா அரியநல்லூர் பழங்குடி இருளர் வெற்றி சங்கம், வெற்றிவேல் நகர், தொண்டூர் மதுரா, அரியநல்லூர், மேல்ஓலக்கூர் அஞ்சல், செஞ்சி வட்டம் 604 203
521	115/2012	மரக்காணம், ஸ்ரீ ராகவேந்திரா கார் மற்றும் வேன் ஓட்டுநர்கள் நலச்சங்கம், அக்ரஹார வீதி, மரக்காணம், திண்டிவனம் வட்டம்
522	116/2012	செஞ்சிக் கோட்டை கார், சுமோ, வேன் ஓட்டுனர்கள் சங்கம், திண்டிவனம் சாலை, செஞ்சி
523	117/2012	புளிப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, புளிப்பட்டு கிராமம், செம்மேடு அஞ்சல், செஞ்சி வட்டம்
524	118/2012	மேல்ளடையாளம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மேல்ளடையாளம் & அஞ்சல், செஞ்சி வட்டம்
525	120/2012	கூட்டேரிப்பட்டு செல்வ விநாயகர் ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர்கள் நல சங்கம், விழுப்புரம் பஸ்நிலையம் அருகில், கூட்டேரிப்பட்டு & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
526	121/2012	நெசல் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுய உதவிக்குழு கட்டிடம், நெசல் கிராமம் & அஞ்சல், வானூர் வட்டம்
527	122/2012	நரசிங்கராயன்பேட்டை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மாரியம்மன் கோயில் தெரு, நரசிங்கராயன்பேட்டை, செஞ்சி தாலுக்கா
528	123/2012	கீழ்புத்துப்பட்டு நாவிதர் முடித்திருத்துவோர் சமூகநல சங்கம், நெ9, அய்யனார் கோவில் தெரு, கீழ்புத்துப்பட்டு சாவடி, திண்டிவனம் வட்டம்
529	124/2012	சலவாதி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மாரியம்மன் கோவில் தெரு, சலவாதி, மேல்பேட்டை அஞ்சல், திண்டிவனம் வட்டம்
530	125/2012	ராயப்பதுப்பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுய உதவிக்குழு கட்டிடம், இராயப்பதுப்பாக்கம் & அஞ்சல், வானூர் வட்டம்
531	126/2012	முழு நிலவு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் மேம்பாட்டு சங்கம் கீழ்வைலாழூர், நெ2/90, டேங்க் தெரு, கீழ்வைலாழூர் கிராமம், பிடாரிப்பட்டு அஞ்சல், செஞ்சி வட்டம் 605 651
532	127/2012	பெரும்புகை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பெரும்புகை கிராமம், ஆனத்தூர் அஞ்சல், செஞ்சி தாலுக்கா
533	128/2012	கடப்பேரிக்குப்பம் பாட்டாளி சுமை ஏற்றுவோர், இறக்குவோர் நல சங்கம், எண்1/18, மேட்டுத் தெரு, கடப்பேரி குப்பம் & அஞ்சல், வானூர் தாலுக்கா, விழுப்புரம் மாவட்டம்
534	129/2012	ஓமந்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சங்கம், மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், ஓமந்தூர் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
535	130/2012	கீழ்சிவிரி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சங்கம், சுயஉதவிக் குழுக் கட்டிடம், கீழ்சிவிரி & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
536	131/2012	ஆலத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுய உதவிக்குழு கட்டிடம், ஆலத்தூர் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
537	132/2012	கரும்பு சுமை ஏற்றும் வாகன உரிமையாளர்கள் & ஓட்டுநர்கள் சங்கம், வல்லம், NH-66, மெயின்ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, வல்லம் & அஞ்சல், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
538	133/2012	அன்னம்புத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழு கட்டிடம், அன்னம்புத்தூர் கிராமம், ஓமந்தூர் அஞ்சல், திண்டிவனம் வட்டம்
539	134/2012	மொளசூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழுக் கட்டிடம், மொளசூர் கிராமம் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
540	135/2012	சிட்டாம்பூண்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சிட்டாம்பூண்டி கிராமம், மீனம்பூர் அஞ்சல், செஞ்சி தாலுக்கா 604 205
541	137/2012	மேல்அருங்குணம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மேல்அருங்குணம் மகளிர் சுயஉதவிக்குழுக் கட்டிடம், மேல் அருங்குணம், செஞ்சி தாலுக்கா
542	138/2012	பூதேரி நகர்புற அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழுக் கட்டிடம், திண்டிவனம் அஞ்சல் & வட்டம்
543	139/2012	புதுப்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சங்கம், புதுப்பாளையம் மகளிர் குழுக் கட்டிடம், பாக்கம் அஞ்சல், செஞ்சி தாலுக்கா
544	140/2012	மேல்சேலூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மேல்சேலூர் கிராமம், செஞ்சி வட்டம்
545	142/2012	ஆத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக் குழுக் கட்டிடம், ஆத்தூர் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
546	144/2012	கீழ்ஆதனூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கீழ்ஆதனூர் கிராமம், திண்டிவனம் வட்டம்
547	145/2012	வன்னிப்பேர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழுக் கட்டிடம், வன்னிப்பேர் கிராமம், பிரம்மதேசம் அஞ்சல், திண்டிவனம் வட்டம்
548	146/2012	கீழ்அருங்குணம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழுக் கட்டிடம், கீழ்அருங்குணம் கிராமம், கீழ்சிவிரி அஞ்சல், திண்டிவனம் வட்டம்
549	147/2012	கொளத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சுயஉதவிக்குழுக் கட்டிடம், கொளத்தூர் கிராமம் & அஞ்சல், திண்டிவனம் வட்டம்
550	151/2012	சோ. குப்பம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சோகுப்பம், செஞ்சி தாலுக்கா
551	152/2012	ஆடவல்லிகுத்தான் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பிள்ளையார் கோயில் தெரு, சொரப்பட்டு, ஆடவல்லிகுத்தான் கிராமம், முன்னூர் அஞ்சல், திண்டிவனம் வட்டம்
552	153/2012	செஞ்சி தாலுக்கா அனைத்து மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் சங்கம், 154, திருவண்ணாமலை சாலை, செஞ்சி 604 202
553	154/2012	மங்கலம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மங்கலம் கிராமம், கீழ்ஆதனூர் அஞ்சல், திண்டிவனம் வட்டம்

திண்டிவனம்,
2018 அக்டோபர் 31.

கி. லீலா,
மாவட்டப்பதிவாளர்,
மற்றும் சங்கங்களின் பதிவாளர்.

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கப்பதிவுச்சட்டம் பிரிவு 44(4)ன்படி செயல்படாத சங்கங்களை
சங்கப்பதிவேட்டில் இருந்து நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை

(ந.க. எண் 5952/ஆ/3/2015)

1975-ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் எண் 27/1995 பிரிவு 44(4)ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது கடலூர் பதிவு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பின்வரும் சங்கமானது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) 1975ன் பிரிவு 44(3)(b)ன் கீழ் அறிவிப்பு **தமிழ்நாடு அரசிதழ்** எண் 23 நாள் 6-6-2018ல் வெளியிடப்பட்டு அது தொடர்பாக இவ்வலுவலக ந.க.எண் 5952/ஆ/3/2015 நாள் 5-9-2018-ன் கீழ் அறிவிப்புகள் அனுப்பப்பட்டு மூன்று மாதங்களுக்குமேல் கடந்த நிலையில் சங்கத்தின் ஆண்டறிக்கைகளை தாக்கல் செய்யாததால் தமிழ்நாடு சங்கப்பதிவுச்சட்டம் 1975ன்பிரிவு 44(4)ன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து கீழ்க்கண்ட சங்கங்கள் செயல்படாத சங்கமாகக் கருதி சங்கத்தின் பெயர் சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது மேற்படி சங்கம் விரும்பினால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட ஒரு வருட காலத்திற்குள் பதிவுத்துறைத்தலைவர் அவர்களிடம் சங்க சட்டப்பிரிவு சட்டம் 44(5)ன் கீழ் மேல்முறையீடு செய்யலாம்.

வ.எண்	சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்	சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
(1)	(2)	(3)
1	1/2006	பண்ருட்டி நகர தனியார் பள்ளிகளின் தாளாளர் சங்கம், 257, காந்தி சாலை, பண்ருட்டி
2	2/2006	மேல்காவனூர் நுகர்வோர்உரிமை பாதுகாப்பு சங்கம், மேல்காவனூர், பைத்தாம்பாடி போஸ்ட், பண்ருட்டி
3	6/2006	திருவதிகை அன்னை சந்தியா மகளிர் சுயஉதவிக்குழு, வளையல்காரத் தெரு, திருவதிகை, பண்ருட்டி
4	8/2006	மக்கள் நல மேம்பாட்டுச் சங்கம், நெ39, கந்தசாமி நயினார் தெரு, நெல்லிக்குப்பம், பண்ருட்டி
5	12/2006	அன்னை தெரசா தன்னிறைவு சங்கம் S. ஏரிப்பாளையம், இந்திராநகர், சேமக்கோட்டை பண்ருட்டி தாலுக்கா, கடலூர் மாவட்டம்
6	14/2006	புனிதா அன்னை தெரசா பாதுகாப்போம் பொதுநல அமைப்பு , பெரியாக்குறிச்சி, நெய்வேலி - 2, 580, கடலூர் மெயின்ரோடு, பெரியாக்குறிச்சி, நெய்வேலி
7	15/2006	அண்ணல் மகாத்மா காந்திஜி மகளிர் சங்கம் நெ 24, தெற்கு கடற்கரைசாலை, தேவனாம்பட்டினம், கடலூர்
8	16/2006	“நெய்வேலி நகர தள்ளுவண்டி வியாபாரிகள் நலச்சங்கம்” 102 ஏ, டி.எஸ் கிழக்கு தெரு வட்டம் நெய்வேலி
9	17/2006	VIJIL SECURITY & SERVICE SOCIETY IIG 46 TNHB VILVA NAGAR CUDDALORE
10	18/2006	“அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம்- கூத்தப்பாக்கம்” 69 வள்ளியம்மை நகர் கூத்தப்பாக்கம் கடலூர்.
11	19/2006	நெய்வேலி நகர தள்ளுவண்டி பெட்டியில் சிறு வியாபாரம் சிறு தொழில் புரிவோர் நலச்சங்கம் No-12B பிளாக் 6 தந்தை பெரியார் சாலை நெய்வேலி
12	20/2006	கே.கே. நகர் நலச்சங்கம் (பாரதி நகர், என்.என்.நகர்) E5 கே. கே. நகர் வண்ணாரப்பாளையம்
13	22/2006	மனித நேய பொதுத்தொண்டு நிறுவனம், கே.கே.நகர் குறிஞ்சிப்பாடி கடலூர் மாவட்டம்
14	24/2006	“புரட்சி தலைவி அம்மா கலப்பு திருமணம் மற்றும் சமூக நல சங்கம்” சப்ஜெயில் ரோடு மஞ்சக்குப்பம் கடலூர் கடலூர் மாவட்டம்
15	28/2006	“தமிழ்நாடு மின் ஊழியர் நல அமைப்பு” 77/டி2 வடிவேல்பத்தர் தெரு மஞ்சக்குப்பம் கடலூர்
16	29/2006	“பேடே பஜார் வியாபாரிகள் சங்கம்” 15 கடலூர் மெயின் ரோடு நெய்வேலி -2 கடலூர் மாவட்டம்
17	32/2006	“பாட்டாளி பித்தளை பாத்திரம் ஈயம் பூசும் தொழிலாளர்கள் சங்கம்” நெ 314 பச்சையாங்குப்பம் மெயின்ரோடு கடலூர் துறைமுகம் கடலூர் மாவட்டம்
18	33/2006	“குங்கும்பூ மகளிர் சுய உதவிக்குழு” நந்தகுமார் நகர் மேல்பட்டாம்பாக்கம் போஸ்ட் பண்ருட்டி
19	34/2006	“மிக்கொழுந்து மகளிர் சுயஉதவிக்குழு” மேல்பட்டாம்பாக்கம் போஸ்ட் பண்ருட்டி தாலுக்கா
20	35/2006	அண்ணாகிராம ஒன்றிய மனித உரிமை நுகர்வோர் பாதுகாப்பு பேரவை நெ 1149 ஓ பலாப்பட்டு நத்தம் போஸ்ட் பண்ருட்டி
21	37/2006	“டாக்டர் அம்பேத்கார் ஆடவர் முன்னேற்ற சங்கம்” அங்குசெட்டிப்பாளையம் 4வது வார்டு பண்ருட்டி
22	38/2006	டாக்டர் அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம் கருவேப்பம்பாடி காலனி கடலூர் தாலுக்கா கருவேப்பம்பாடி காலனி அம்மன்கோவில் தெரு தீர்த்தனகிரி அஞ்சல் ஆலப்பாக்கம்

வ.எண் சங்கங்களின் பதிவு
எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
23	39/2006	கடலூர் மாவட்ட மிதிவண்டி மீன் வியாபாரிகள் நலச்சங்கம் 814, மீன் மார்க்கட் தெரு குள்ளஞ்சாவடி போஸ்ட் கடலூர்
24	40/2006	விடியல் இளைஞர் நற்பணி மன்றம் M ஏரிப்பாளையம் மாளிகைமேடு பண்ருட்டி
25	41/2006	வானவில் பெண்கள் முன்னேற்றச்சங்கம் ஆதிபராசக்தி கோவில் தெரு கெடிலம் உளுந்தூர்பேட்டை விழுப்புரம்
26	43/2006	“மகாத்மா காந்தி மோட்டார் கேப், ஆம்னி வேன் டாக்ஸி ஸ்டேண்டு உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச்சங்கம்” 17 அக்கிள் நாயுடு தெரு திருப்பாப்பலியூர் கடலூர்
27	44/2006	“என்.எல்.சி.கிருத்துவர் சிறுபான்மையோர் நலச்சங்கம்” நெ சி -35 ஓளவையார் சாலை வட்டம் 25 நெய்வேலி -3 கடலூர் மாவட்டம்
28	46/2006	Cuddalore District Network for HIV / AIDS Infected, Affected and Vulnerable People 55 E Type I Block 5 Neyveli
29	47/2006	“பெரியாக்குறிச்சி திருவேங்கடம் நகர், ஜி, பிநகர், அத்திக்குளம் மேற்கு பகுதி மக்கள் நலச்சங்கம்” நெ 153/1 திருவேங்கடம் நகர் பெரியாக்குறிச்சி நெய்வேலி-2
30	48/2006	ஃபேக்ட் பொதுநலச்சங்கம் -பண்ருட்டி 30/14 முகம்மது நபி தெரு
31	52/2006	“C கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கம் கடலூர்-1” C கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி கடலூர்
32	53/2006	“காமராஜர் ஆண்கள் சுயஉதவிக்குழு-திருப்பாதிரிப்புலியூர் 20/22 வள்ளியம்மை பஜார் மாடி லாரன்ஸ் ரோடு கடலூர்
33	54/2006	“மினி டெம்போ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நலச்சங்கம்” நெய்வேலி -2 நெ 6/225 கடலூர் மெயின் ரோடு இந்தியன் ஆயல் பெட்ரோல் பங்க் எதிரியில் நெய்வேலி
34	55/2006	“மேலழிஞ்சிப்பட்டு நேரு இளைஞர் நற்பணி மன்றம்” பிள்ளையார் கோயில் தெரு TN பாளையம் போஸ்ட்
35	56/2006	“சுதந்திரா நற்பணி இயக்கம்” 7 சுண்ணாம்புக்காரத்தெரு திருவதிகை பண்ருட்டி
36	57/2006	“Inaintha kaikal Bag Designers and producers Association” No 121 Narayana Sami Street Singarathoppu Cuddalore
37	59/2006	“திருவருட்பிரகாச வள்ளலார் அனைத்து மோட்டார் வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம்” அருட்பா தீர்த்த சாலை பார்வதிபுரம் வடலூர்
38	60/2006	ஊனமுற்றோர் மறுமலர்ச்சி சங்கம் ஃ பாளையம் அஞ்சல் குள்ளஞ்சாவடி வழி கடலூர் மாவட்டம்
39	61/2006	அப்துல்கலாம் பெயின்டர் நலச் சங்கம், வடலூர் காளியம்மன் கோயில் அருகில் வடலூர்
40	63/2006	“கேகே நகர் இளைஞர் நற்பணி மன்றம்” வண்ணாரப்பாளையம் கடலூர்
41	53/2005	“LIGNITE CITY FILM SOCIETY , NEYVELI” 62, D Type -II Otrs Block-6 Neyveli Cuddalore Districe
42	54/2005	சுனாமி மீனவர் மறுவாழ்வு அமைப்பு ராஜாபேட்டை, கடலூர்-3
43	55/2005	வானம் மகளிர் விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றச் சங்கம் 143, சராங்கு தெரு, கடலூர்-ஓடி.
44	56/2005	ஸ்ரீ சப்தகிரி கார்டன் நலச்சங்கம் குமாரப்பேட்டை, பாதிரிக்குப்பம், கடலூர்-1
45	57/2005	Blue Eagle Security Service 11B, சின்னவானியர் தெரு, திருப்பாப்பலியூர், கடலூர்-2
46	58/2005	சூர்யா செக்யூரிட்டி சர்வீஸ் சங்கம் என்ற பெயர் 1242007 முதல் HUMAN WELFARE SOCIETY என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது பி, 9 கூரைபேட்டை தெரு வட்டம் 24 நெய்வேலி-1
47	59/2005	முத்தமிழ் கலைஞர் ஆட்டோ ஓட்டுநர் & உரிமையாளர் சங்கம் சீமான் தோட்டம், கடலூர்-O.T.
48	60/2005	சரஸ்வதி மகளிர் நலச் சங்கம் மாரியம்மன் கோயில் தெரு, திருப்பாப்பலியூர், கடலூர்-2
49	61/2005	சரஸ்வதி குழந்தைகள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் மாரியம்மன் கோயில் தெரு, திருப்பாப்பலியூர், கடலூர்-2

வ.எண் சங்கங்களின் பதிவு
எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
50	62/2005	சிவபிரகாச வள்ளலார் நகர் வீட்டு மனை உரிமையாளர்கள் நலச் சங்கம் நெ12பி, டைப்-II, குவார்ட்டர்ஸ், பெரியார் சாலை, வட்டம்-16, நெய்வேலி-3
51	63/2005	தமிழக தட்டச்சு பயிலக உரிமையாளர்கள் சங்கம் நெ72, நெல்லிக்குப்பம், மெயின் ரோடு, செம்மண்டலம், கடலூர்-1
52	64/2005	பக்கீர் பள்ளிவாசல் நல கமிட்டி 59, சங்கர நாயுடுத் தெரு, கடலூர்-2
53	68/2005	தமிழ் மாநில மகளிர் தொழிற்கல்வி பயிற்சி மையம் நெ 46, ஆராய்ச்சிக்குப்பம் ரோடு, ரஞ்சனிப்பிரியா நகர், வெளிச்செம்மண்டலம், கடலூர் - 607 001
54	69/2005	முஹம்மது காலப்பா நற்பணி மன்றம் நெ 233/86C, நேத்தாஜி ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர்-1
55	70/2005	கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தனியார் மின் அமைப்பாளர் நலச் சங்கம் நெ15, பழனியப்பா எலெக்ட்ரிக்ஸ், பஸ்நிலையம் உட்புறம், குறிஞ்சிப்பாடி
56	71/2005	மக்கள் காவலர் மருத்துவர் அய்யா தொண்டு மையம் நெ C43, ஓட்டக்கூத்தர் சாலை, வட்டம்-2, நெய்வேலி-1
57	72/2005	தைக்கால் தோணித்துறை மீனவர் தொழிலாளர்கள் நலச்சங்கம் தைக்கால் தொணித்துறை, கடலூர்-O.T.
58	78/2005	அருள்மிகு ஆனந்த விநாயகர் ஆலய வழிபாடுவோர் சங்கம் 32, சஞ்சீவிராயன் கோயில் தெரு, கடலூர் துறைமுகம், கடலூர் - 607 003
59	79/2005	கடலூர் மாவட்டம் சிறுமீன் வியாபாரிகள் சங்கம் உண்ணாமலைச் செட்டி சாவடி, கோண்டூர் அஞ்சல் - 607 002
60	80/2005	அண்ணல் காந்தி தோட்டக்கலை சுய உதவிக்குழு கருவேப்பிளைப்பாளையம், மடப்பட்டு அஞ்சல், உளுந்தூர் பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம்
61	81/2005	திருக்கமிலாசநாதர் திருக்கோயில் நற்பணிக்குழு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, குழிமுயல் தெரு, எதிரில், வட்டம் - 13, நெய்வேலி - 3
62	85/2005	நேரு இளைஞர் நற்பணி மன்றம், பூண்டியாங்குப்பம் முருகன் கோயில் தெரு, பூண்டியாங்குப்பம்
63	87/2005	இணைந்த கரங்கள் இளைஞர் விழிப்புணர்வு இயக்கம் நெ 15, பழனியப்பா எலெக்ட்ரிக்ஸ், பஸ்நிலையம் உட்புறம், குறிஞ்சிப்பாடி
64	88/2005	நேரு இளைஞர் நற்பணி மன்றம், களத்தூர், களத்தூர், உளுந்தூர்பேட்டை வட்டம்
65	92/2005	திருவள்ளூர் சுமைதூக்குவோர் சங்கம் பெருமாள் கோயில் காந்தி ரோடு, பண்ருட்டி
66	93/2005	நேரு இளைஞர் நற்பணி மன்றம், பச்சாங்குப்பம் கிழக்குத் தெரு, பச்சாங்குப்பம், கடலூர்-O.T.
67	95/2005	“கடலூர் மாவட்டம் பொதுப்பணித்துறை ஒப்பந்தாரர்கள் சங்கம்” நெ 17 முதல் மாடி A.R.A. காம்ப்ளக்ஸ் நேத்தாஜி ரோடு மஞ்சக்குப்பம், கடலூர் மாவட்டம்
68	96/2005	“மனோரஞ்சிதம் மகளிர் சுய உதவிக்குழு” 63 ராம் நகர், கோண்டூர் கடலூர் மாவட்டம்
69	98/2005	“கடலூர் மாவட்ட கடற்கடை பாதுகாப்பு மீட்பு நல குழு” 7 பிள்ளையார் கோயில் தெரு தேவனாம்பட்டினம், கடலூர்
70	102/2005	“பேரறிஞர் அண்ணா சுமை தூக்கும் தொழிலாளர்கள் நலச்சங்கம் “கே ஆர் பழ மண்டி ஊழியர்கள், 156 -ஏ கடலூர் சாலை பண்ருட்டி
71	104/2005	“கிரசண்ட் எஜிகேஷனல் & சோஷியல் சர்வீஸ் சொசைட்டி” எண் 139 கடைவீதி புதுப்பேட்டை பண்ருட்டி தாலுக்கா
72	106/2005	“வா, பெத்தாங்குப்பம் கிராம வளர்ச்சி சங்கம்” வா பெத்தாங்குப்பம் வானமாதேவி கடலூர்
73	110/2005	“மகிழம்பூ மகளிர் சுய உதவிக்குழு “-கடலூர்” 18 பாரதிதாசன் தெரு மஞ்சக்குப்பம் கடலூர்

வ.எண் சங்கங்களின் பதிவு
எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
74	111/2005	“ஸ்ரீ சக்கரத்தாழ்வார் விஜயவள்ளி தாயார் திருக்கோயில் வழிபடுவோர் சங்கம்”. அரிசிபெரியாங்குப்பம் பாதிரிக்குப்பம் அஞ்சல் கடலூர்
75	112/2005	“VALLALARMAZHAIYAR MARUVAZHVUMAIYAM, VADALUR” INSIDE-SRIMURUGANANDHA ASHRAM VADALUR
76	114 /2005	“நாளங்காடி சிறு வியாபாரிகள் நலச்சங்கம்” நாளங்காடி பிளாக்19 நெய்வேலி
77	115 /2005	“திருவள்ளூர் நலத்தொண்டு நிறுவனம்” 25 முத்துகிருஷ்ணபிள்ளை தெரு கடலூர்
78	116/2005	பாரதிதாசன் தோட்டக்கலை சுய உதவிக்குழு கிழக்கு மருதூர் கிழக்கு மருதூர் அஞ்சல் உளுந்தூர்பேட்டை வட்டம் விழுப்புரம்
79	20/2005	“CUDDALORE DISTRICT CHRISTIANS CARE CENTRE” செமிண்ட் ஜான்ஸ் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் கேம்பஸ் லட்சுமிபதி நகர் பண்ருட்டி தாலுக்கா, கடலூர் மாவட்டம்
80	121/2005	“வள்ளலார் தோட்டக்கலை ஆண்கள் சுய உதவிக்குழு” தொப்பையாங்குளம் (தெற்கு தெரு) வானம்பட்டு அஞ்சல் சேந்தநாடு மதுரா உளுந்தூர்பேட்டை விழுப்புரம்
81	122/2005	திருவள்ளூர் தோட்டக்கலை சுய உதவிக்குழு தொப்பையான் குளம் வானம்பட்டு அஞ்சல் உளுந்தூர்பேட்டை வட்டம் விழுப்புரம்
82	123/2005	“கடலூர் மாவட்ட வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்கம் கடலூர்” கடலூர் மாவட்ட குமாஸ்தாக்கள் சங்கம் மாவட்ட அமைர்வு நீதிமன்ற வளாகம் கடலூர் கடலூர் மாவட்டம்
83	124/2005	“நெய்வேலி நகரிய வணிக சங்கம்” ஆர் ஆர் மெடிகல் டெய்லி மார்க்கெட் மெயின்பஜார்வட்டம் நெய்வேலி
84	126/2005	“பாரதியார் வாடகைகார் ஒட்டுநர்கள் சங்கம் கடலூர் துறைமுகம்” ஜிப்ளி கிளப் அருகில் கடலூர் ஓடி கடலூர் வட்டம்
85	127/2005	“தாய் அசோசியேஷன் – கடலூர்” 10, ஆக்கர் தெரு மஞ்சக்குப்பம் கடலூர்
86	128/2005	“விடி வெள்ளி விவசாய தினக்கூலி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்” பெரிய சோழவல்லி, மாரியம்மன் கோயில்தெரு நெல்லிக்குப்பம் பண்ருட்டி
87	129/2005	“ஓம் சிவாய நம “ தொண்டு மையம் நெ 13 பாபு ரெட்டியார் நகர், கங்கனாங்குப்பம் கடலூர்
88	130/2005	“A.P.J. அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம்” சிப்காட் அஞ்சல் கடலூர் தாலுக்கா கடலூர் மாவட்டம்
89	131/2005	“ITI ஆட்டோ ஒட்டுனர்கள் & உரிமையாளர்கள் சங்கம் , செம்மண்டலம் , கடலூர் -1” நெ 204 வ உ சி தெரு ஜோதி நகர், கடலூர் கடலூர் மாவட்டம்
90	132/2005	“Motivating Organisation for Teaching & Integrating the Village Environment (MOTIVE) C/o A Deivasikamani, Old Neyveli, Papanapathu Road Neyveli-2
91	113/2005	“AYRIES MULTI PURPOSE SOCIAL SERVICE SOCIETY” No50 Nehru Nagar Manjakuppam Cuddalore
92	138/2005	மகாத்மா தொண்டு மையம் பண்ருட்டி 229 கிழக்குத் தெரு மாளிகம்பட்டு அஞ்சல் பண்ருட்டி கடலூர்
93	140/2005	“பாபா சாகிப் புரட்சியாளர் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் – வான்பாக்கம்” மாரியம்மன் கோவில் தெரு வான்பாக்கம் நெல்லிக்குப்பம்
94	142/2005	சுபாஷ் சந்திரபோஸ் தன்னார்வ தொண்டு இளைஞர் மன்றம் மாரியம்மன் கோயில் தெரு, ஏணிகாரன் தோட்டம் கடலூர் துறைமுகம்
95	143/2005	“ நெய்தல் இளைஞர் நற்பணி மன்றம்” நேரு தெரு, பெரியக்குப்பம் – அஞ்சல் கடலூர் தாலுக்கா கடலூர் மாவட்டம்
96	144/2005	“அறிஞர் அண்ணா சாலையோர் சிறு வியாபாரிகள் முன்னேற்ற சங்கம்” 651 , காந்தி ரோடு பண்ருட்டி வட்டம் கடலூர் மாவட்டம்
97	145/2005	“அய்யன் திருவள்ளூர் கிராம நற்பணி மன்றம் – குடிகாடு” குடிகாடு சிப்காட் போஸ்ட் கடலூர்

வ.எண் சங்கங்களின் பதிவு
எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
98	146/2005	“டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் -குடிகாடு” சிப்காட் அஞ்சல் கடலூர்
99	147/2005	“என் எல்சி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் சங்கம், வடலூர்-607 303” நெ 6 ஆஸ்பத்திரி சாலை முத்துலட்சுமி திருமண மண்டபம் அருகில் வடலூர்
100	149/2005	“காந்தி நற்பணி மன்றம் சான்றோர்பாளையம்” நெ 118, பள்ளிக்கூடத் தெரு, சான்றோர்பாளையம், கடலூர் OT
101	150/2005	“அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் இறை அருட்பணி திருப்பணிக்குழு சங்கம்” நெ 43 கூட்டுறவு நகர் பாதிரிக்குப்பம், கடலூர், கடலூர் தாலுக்கா கடலூர் மாவட்டம்
102	152/2005	“அன்னை சந்தியா மகளிர் மன்றம்-கீழக்காலனி” கீழக்காலனி, ஆடூர் அகரம் குறிஞ்சிப்பாடி-வழி கடலூர் தாலுக்கா
103	153/2005	நொச்சிக்காடு கிராம வளர்ச்சி சங்கம் நொச்சிக்காடு கிராமம் தியாகவல்லி கடலூர் (TK) கடலூர் மாவட்டம்
104	154/2005	“மண்ணின் மைந்தன் வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் நற்பணி மன்றம்” 192 மெயின் ரோடு சேப்ளாந்தம் அஞ்சல் நெய்வேலி
105	155/2005	“பண்ருட்டி தாலுக்கா பழைய இரும்பு & மோட்டார் பார்ட்ஸ் வியாபாரிகள் சங்கம்” 33Aசென்னை சாலை பண்ருட்டி கடலூர் மாவட்டம்
106	156/2005	“அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சன்னியாசிப்பேட்டை & பாலூர்” சன்னியாசிப்பேட்டை, பாலூர் அஞ்சல் பண்ருட்டி தாலுக்கா, கடலூர் மாவட்டம்
107	157/2005	“அனைத்து இரும்பு சைக்கிள் வியாபாரிகள் சங்கம்” மெட்ராஸ் ரோடு, எழிலன் இரும்பு கடை TV நகர் பண்ருட்டி கடலூர் மாவட்டம்
108	158/2005	“கோண்டூர் வடக்கு பகுதி குடியிருப்போர் நலச்சங்கம்” 34 இந்திரா நகர் கோண்டூர், அஞ்சல் கடலூர்
109	161/2005	"PNL DEPOSITORS WELFARE ASSOCIATION, NEYVELI BRANCH" No 3 TNT Block, Block -7 Behind G H Neyveli
110	163/2005	செவ்வந்தி மகளிர் சுயஉதவிகுழு லட்சுமிபுரம் லட்சுமிபுரம், மேல்பட்டாம்பாக்கம்
111	164/2005	ஸ்ரீ அம்மன் இளைஞர் நற்பணி மன்றம் புதுப்பேட்டை
112	165/2005	தாமரை மகளிர் சுயஉதவிக்குழு நாராயணபுரம்
113	166/2005	குறிஞ்சி மகளிர் சுயஉதவிக்குழு-விவிஆர் நகர் மேல்பட்டாபாக்கம்
114	167/2005	வள்ளலார் கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் வடலூர்
115	168/2005	வ.உ. சிதம்பரனார் தோட்டக்கலை சுயஉதவிக்குழு கருவேப்பிலைபாளையம்
116	169/2005	வள்ளலார் டிரீஸ்ட் கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச்சங்கம் வடலூர்
117	170/2005	திரு அருட்பிரகாசம் வள்ளலார் கொள்கை விளக்க நற்பணி மன்றம் வடலூர்
118	171/2005	கருவேப்பிலைபாளையம் திருவள்ளூர் ஆண்கள் தோட்டக்கலை சுயஉதவிக்குழு கருவேப்பிலைபாளையம்
119	172/2005	நெல்லிக்குப்பம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் நெல்லிக்குப்பம்
120	173/2005	கஸ்தூரி அம்மாள் புத்தமாரியம்மன் கோவில் பராமரிப்பு நலக்குழு நெய்வேலி2
121	176/2005	அருந்ததியர்கம்புட்டி வெல்பர் சொசைட்டி நெய்வேலி-3
122	177/2005	கடலூர் வட்டார திருக்கோவில் சிற்ப தொழிலாளர்கள் சங்கம் கடலூர்
123	178/2005	பஞ்சவர்ணம் நகர் நலசங்கம் பண்ருட்டி பண்ருட்டி
124	179/2005	காமராஜர் பஸ் நிலைய பிளாட்பார சிறுவியாபாரிகளின் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் பண்ருட்டி

வ.எண் சங்கங்களின் பதிவு
எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
125	180/2005	புரட்சித்தலைவி ஜெஜெயலலிதா சுமைதூக்குவோர் நலச்சங்கம் குறிஞ்சிப்பாடி
126	181/2005	இரண்டு சக்கர வாகன பழுதுபார்போர் நலச்சங்கம் நெய்வேலி-2
127	182/2005	ஐந்து கிணற்று மாரியம்மன் சேவை சங்கம் கடலூர்
128	65/2006	பாரததாய் தொண்டு நிறுவனம் (BTTN) ஆராய்ச்சிக்குப்பம் ரோடு வெளிச்செம்மண்டலம் கோண்டுர் கடலூர்
129	67/2006	பெரியகாட்டுப்பாளையம் நேரு மகளிர் நற்பணி மன்றம் பெரியகாட்டுப்பாளையம் மதலப்பட்டு அஞ்சல் கடலூர்
130	69/2006	மிதி வண்டி மீன் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் “பெலாந்தோப்பு மதனகோபாலபுரம் போஸ்ட் குள்ளஞ்சாவடி வழி பண்ருட்டி
131	70/2006	சலங்குகார கிராம நேரு இளைஞர் நற்பணி மன்றம் 35/3 ரோப் தெரு சலங்குகார கிராமம்
132	71/2006	Valamburi Pengal Sangam No 39 South Street Sothikuppam Cuddalore
133	72/2006	“I CAN “ No 21 Ramasamy Nagar Vannarapalayam Cuddalore
134	73/2006	Vasantham Women Association No 6B, Raja muthali chavadi Chellankuppam Post Office
135	74/2006	Thozhigal Sangam No 6B, Raja muthali chavadi
136	75/2006	“ Eniya Udayam Women Association “ Periakuppam Post Cuddalore
137	76/2006	Poonguzhai Paathira Vadagai Maiyam , 26 Mettu Street Sothikuppam Cuddalore
138	77/2006	சுமை தூக்குவோர் முன்னேற்ற சங்கம் 1/10 கடை தெரு தூக்கனாம்பாக்கம் கடலூர் தாலுக்கா
139	78/2006	“GRAMIYAN ORGANISATION FOR LITERACY & DEVELOPMENT (GOLD)” No 24 Annamalai Street, Nellikuppam Cuddalore District
140	79/2006	“தமிழக ஆதிதிராவிடர் ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம் “15 பெண்ணையாறு சாலை, மஞ்சக்குப்பம் கடலூர் மாவட்டம்
141	80/2006	“வள்ளலார் மினி லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் “மெயின்ரோடு வடக்குத்து பண்ருட்டி தாலுக்கா
142	81/2006	“ஓசை தொண்டு நிறுவனம் –கடலூர்மாவட்டம் “23 மேல் தளம் மெயின் பஜார்நெய்வேலி
143	82/2006	திருவதிகை மல்லிகை பூ மகளிர் சுய உதவிக்குழு 19 வளையகார தெரு திருவதிகை பண்ருட்டி வட்டம்
144	83/2006	“டாக்டர் அப்துல் கலாம் இளைஞர் மன்றம் “ மாரியம்மன் கோயில்தெருகண்டக்காடு குண்டு உப்பலவாடி அஞ்சல் கடலூர்வட்டம்
145	86/2006	“குழந்தை யேசு மகளிர் சமூக நலச்சங்கம் “ குறிஞ்சி நகர் இராமாபுரம் போஸ்ட் கடலூர்
146	87/2006	“KIYA KHAN SCHOOL FOR MARSHAL ARTS, CUDDALORE DISTRICT “ Keexhur & post Panruti Taluk cuddalore District
147	88/2006	“சனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கம் –தாழங்குடா கிராமம் “தாழங்குடா கிராமம் உப்பலவாடி அஞ்சல் கடலூர் மாவட்டம்
148	92/2006	நேரு இளைஞர் நற்பணி மன்றம் –ஈஸ்வரகண்டநல்லூர் ஈஸ்வரகண்டநல்லூர் அஞ்சல் உருந்தூர்பேட்டை விழுப்புரம்
149	93/2006	“ஆண்டார் முள்ளிப்பள்ளம் “ காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம் “கடலூர் தாலுக்கா
150	94/2006	“தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை உவர்மண தள்ளுவண்டி சிறு வியாபாரிகள் நலச்சங்கம் கடலூர் 1” 87/30 மாட்டுப்பட்டித் தெரு புதுப்பாளையம் கடலூர் கடலூர் மாவட்டம்
151	95/2006	“வள்ளல் ஜோதி மகளிர் சுயஉதவிக்குழு “71/பி அம்மன் கோயில் தெரு பார்வதி புரம் வடலூர்

வ.எண் சங்கங்களின் பதிவு
எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
152	96/2006	“பொற்றாமரை மகளிர் சுயஉதவிக்குழு “35/ஏ 39 அம்மன்கோவில் பார்வதிபுரம் வடலூர்
153	97/2006	“கொப்பாட்டி அம்மன் மகளிர் சுயஉதவிக்குழு” பார்வதிபுரம் வடலூர்
154	98/2006	“ஞானஜோதி மகளிர் சுய உதவிக்குழு” இந்திரா நகர் பார்வதிபுரம் வடலூர்
155	99/2006	“தங்கதாமரை மகளிர் சுய உதவிக்குழு” 35/33 அம்மன் கோயில் தெரு பார்வதிபுரம் வடலூர்
156	101/2006	“ஜுவஜோதி மகளிர் சுயஉதவிக்குழு” 5ஏ, அருட்பா தீர்த்த சாலை பார்வதிபுரம் வடலூர் கடலூர்மாவட்டம்
157	102/2006	“ஜோதி வள்ளலார் சுயஉதவிக்குழு” 1912 தெற்குத்தெரு பார்வதிபுரம்
158	103/2006	“அருட்குடர் மகளிர் மன்றம் –பார்வதிபுரம்” 42/55 அம்மன் கோவில் தெரு வடலூர்
159	104/2006	“தேன்கூடு மகளிர் சுய உதவிக்குழு” அம்மன் கோயில் தெரு பார்வதிபுரம் வடலூர்
160	105/2006	“அருள் பெரும் ஜோதி வள்ளி மகளிர் சுயஉதவிக்குழு” 33/39 வடக்குத்தெரு பார்வதிபுரம் வடலூர்
161	08/2006	ஸ்ரீகாளியம்மன் ஆட்டோ ஓட்டுனர்கள் & உரிமையாளர்கள் நலச்சங்கம் தட்டாஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகில் பண்ணுட்டி கடலூர் தாலுக்கா
162	110/2006	“சுபா உப்பலவாடி விவேகானந்தர் இளைஞர் மன்றம்” நெ 36 மாரியம்மன் கோவில் தெரு,
163	111/2006	“காந்தி காமராஜ் ரிக்ஷா ஓட்டுனர்கள் நலச்சங்கம் “சுற்றுலா மாளிகை, பெண்ணையாரோடு மஞ்சக்குப்பம் கடலூர் மாவட்டம்
164	112/2006	“ வேலையில்லா துப்புரவு மற்றும் சுகாதார ஆய்வாளர் பட்டதாரிகள் சங்கம், நெ 41/21 இருசப்ப செட்டி தெரு கடலூர்துறைமுகம்,
165	113/2006	“வசந்தராயன்பாளையம் பொது நலச்சங்கம்” நெ 7கேப்பர் மலைரோடு வசந்தராயன்பாளையம் கடலூர் துறைமுகம் கடலூர் மாவட்டம்
166	114/2006	“ஸ்ரீநடராஜா நாட்டியகலா கல்வி மற்றும் சமூக நலச்சங்கம்” 48 அசோக் நகர் நெய்வேலி
167	118/2006	“ORGANIZATIONFOR DEVELOPING EDUCATION AND SOCIAL AWARENESS -ADROIT No 19/8 SANKARA NAIDU STREET
168	119/2006	“ஜவஹர்லால் நேரு ஆண்கள் சுய உதவிக்குழு, அழகியநத்தம்” வாங்க்கால் தெரு அழகியநத்தம் அஞ்சல் கடலூர் தாலுக்கா
169	120/2006	“தூக்கணாம்பாக்கம் பாரத் இளைஞர் நற்பணி மன்றம்” கோயில் தெரு தூக்கணாம்பாக்கம், கடலூர் தாலுக்கா
170	122/2006	“தமிழ்நாடு SC/ST ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நலச்சங்கம் “ நெ 1 ராமன் ரைஸ்மில் தெரு சிதம்பரம் தெரு வடலூர்
171	125/2006	“NLC PROJECT AFFECTED PERSONS WELFARE SOCIETY (GANDHI GRAM TRAINED PERSONS)” No 504/2 Main Road Periyakurichi Neyveli Cuddalore District
172	126/2006	“தம்மணாம்பேட்டை, மகாத்மா காந்திஜி இளைஞர் நற்பணி மன்றம்” நெ 27 கோவில் தெரு தம்மணாம்பேட்டை பெரியகுப்பம் அஞ்சல் கடலூர்
173	127/2006	“ கருணை மக்கள் நலச்சங்கம்” நெ 60 அண்ணாகிராமம் காந்தி நகர் அஞ்சல் பண்ணுட்டி வட்டம் கடலூர் மாவட்டம்
174	130/2006	“புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்கம் – குறிஞ்சிப்பாடி” நெ 72 ராஜவீதி குறிஞ்சிப்பாடி கடலூர் மாவட்டம் கடலூர்
175	131/2006	“சிறுதொழில் முனைவோர், ஒப்பந்தாரர்கள் மற்றும் வணிகர்கள் கூட்டமைப்பு” 67, 68 வள்ளலார் நகர் சிப்காட் கடலூர் மாவட்டம்
176	132/2006	“பண்ணுட்டி அம்மாபேட்டை நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம்” மெயின் ரோடு அம்மாபேட்டை பண்டரக்கோட்டை பண்ணுட்டி கடலூர் மாவட்டம்

வ.எண் சங்கங்களின் பதிவு
எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
177	133/2006	"Voice of Rural People " No Muthukrishnapillai Street Cuddalore
178	134/2006	"பிரபஞ்சம் சேவா சங்கம் " நெ 342, மேற்கு தெரு புலியூர் காட்டுசாகை புலியூர் அஞ்சல், குள்ளஞ்சாவடி வழி பண்ருட்டி தாலுக்கா
179	136/2006	"மக்கள் நல சமத்துவ மறுமலர்ச்சிகான அமைப்பு POWER" தந்தை பெரியார் நகர்தியாகவல்லி, கடலூர்மாவட்டம்
180	135/2006	"கடலூர் மாவட்ட போக்குவரத்து ஆலோசகர்கள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் 11-ஏ/5 ரெட்கிராஸ் தெரு ஆஸ்பத்திரி ரோடு கடலூர்
181	141/2006	"வேல்ஷ் இளைஞர் நற்பணி மன்றம் - சோனங்குப்பம் கடலூர்துறைமுகம் " 312 பகவதி அம்மன் கோயில்தெரு சோனங்குப்பம் கடலூர் துறைமுகம்
182	142/2006	தமிழ் மாநில ஆதிதிராவிடர் செங்கல் உற்பத்தி பணியாளர் சங்கம் " நெ 18 கடலூர் சாலை பண்ருட்டி வட்டம் கடலூர் மாவட்டம்
183	143/2006	"வடலூர் நகர ஸ்ரீசெல்லியம்மன் வாரச்சந்தை அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் " ஆபத்தாரணபுரம் வடலூர் கடலூர்மாவட்டம்
184	145/2006	" பண்ருட்டி வி எம் பாளையம் வி ஆண்டிக்குப்பம் ` நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு சங்கம் 3 பாவாடை தெரு வி எம் பாளையம் பண்ருட்டி
185	146/2006	"கடலூர் மாவட்ட மனித வாழ்வுரிமை பேரவை" 1 மேற்கு தெரு குடிகாடு சிப்காட் அஞ்சல் 'கடலூர் மாவட்டம்
186	147/2006	"BLESSINGS" SOCIAL RECONSTRUCTION AND DEVELOPMENT SOCIETY No 5 Tamil Muthu Nagar,
187	150/2006	"POPULATION RURAL ENVIRONEMENT SOCIAL SOCIETY (PRESS)" Thiyagavalli post Cuddalore TK Cuddalore District,
188	153/2006	"வெற்றி தீபம் அகர்பத்தி சிறுதொழில் முனைவோர் நலச்சங்கம் " No 5/a Vadakku Theruperiakuppam Cuddalore,
189	154/2006	"கடல் தீபம் மெழுகுவர்த்தி சிறுதொழில் முனைவோர் நலச்சங்கம் "N 149/ pettodi periakuppam post cuddalore
190	155/2006	தமிழ்நாடு தொழில் வல்லுநர் குழுக்களின் கூட்டமைப்பு 14/23 தெற்கு கவரை தெருமஞ்சக்குப்பம் கடலூர்
191	159/2006	"அறிஞர் அண்ணா ஆட்டோ ஒட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் " பெண்ணையார் ரோடு (குண்ணீர்தொட்டி அருகில்) சாலக்கரை மாறியம்மன் கோவில் அருகில், மஞ்சக்குப்பம் கடலூர்-1
192	160/2006	"அன்னை தெரேசா பணை ஓலை கைவினைப்பொருள் முனைவோர் நலச்சங்கம் "Reddiyarpettai periyakuppam post Cuddalore
193	161/2006	"சுடர்ஓளி மெழுகுவர்த்தி முனைவோர் நலச்சங்கம் "Iyampettai puchimedu post
194	162/2006	"அருள்ஜோதி கிளினிங் மற்றும் வாஷிங் பவுடர் முனைவோர் நலச்சங்கம் " Nayakkarpettai Periyakuppam Post Cuddalore
195	164/2006	"CUDDALORE THIRAIKADA IYAKKAM (CTI)" Pathikkarar veedu thiyagavalli post cuddalore Taluk Cuddalore District
196	165/2006	"வேளாண் நலன் மற்றும் கிராமப்புற முன்னேற்ற குழுமம்" நெ 22 /8 கே. கே. நகர் குறிஞ்சிப்பாடி அஞ்சல் கடலூர் தாலுக்கா
197	166/2006	VIZHI COMMUNITY DEVELOPMENT ORGANISATION 621 State Bank Nagar Chennai Salai L N Puram Panrtuti Taluk Cuddalore
198	167/2006	"ஸ்ரீஅம்மன் ஆண்கள் தோட்டக்கலை சுய உதவிக்குழு" மடப்பட்டு அஞ்சல் உளுந்துார்பேட்டை வட்டம் விழுப்புரம்

வ.எண் சங்கங்களின் பதிவு
எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
199	168/2006	“சிவமயம் ஆண்கள் தோட்டக்கலை சுய உதவிக்குழு” மடப்பட்டு அஞ்சல் உருந்தூர்பேட்டை விழுப்புரம்
200	169/2006	“கோமாதா மகளிர் நலம் மற்றும் பால் உற்பத்தி சங்கம் – குண்டு உப்பலவாடி “ மாரியம்மன் கோயில் தெரு, குண்டு உப்பலவாடி கடலூர் மாவட்டம்
201	172/2006	“இரட்டை மாட்டுவண்டி கூலி விவசாய தொழிலாளர்கள் நலச்சங்கம் பத்திரக்கோட்டை” மாரியம்மன் கோயில்தெரு பத்திரக்கோட்டை அஞ்சல் பண்ணாட்டி தாலுக்கா கடலூர் மாவட்டம்
202	173/2006	“பாட்டாளி ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் – மஞ்சக்குப்பம் “ நேத்தாஜி ரோடு மஞ்சக்குப்பம் கடலூர்
203	174/2006	“பெருந்தலைவர் காமராஜர் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் – ஆல்பேட்டை “ கன்னிகோயில் தெரு ஆல்பேட்டை மஞ்சக்குப்பம் கடலூர் வட்டம்
204	178/2006	“அருள்மிகு ஸ்ரீ தூர்க்கையம்மன் சேவா சங்கம்” C-11 , TTK ரோடு வட்டம் 15 நெய்வேலி –3 பண்ணாட்டி தாலுக்கா கடலூர் மாவட்டம்
205	180/2006	பெரியார் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் 3வது தெரு, பெரியார் நகர், லட்சுமி நாராயணபுரம் & அஞ்சல் பண்ணாட்டி
206	181/2006	“சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் நற்பணி மன்றம் – நொச்சிக்காடு” நொச்சிக்காடு தியாகவல்லி அஞ்சல் கடலூர்
207	182/2006	“நெல்லிக்குப்பம் நகர சுற்றுலா கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம்” சோலை ஆட்டோமொபைல்ஸ் 531, மெயின்ரோடு (அம்பேத்கர் சிலை அருகில் சிட்டிபாபு திடல்) நெல்லிக்குப்பம் கடலூர் மாவட்டம்
208	183/2006	“கடலூர் பாலகபரமணியர் காலனி குடியிருப்போர் நலச்சங்கம்” நெ8/C, குருவப்பன் தெரு புதுப்பாளையம் கடலூர்
209	184/2006	“MAHATMA GANDHI MEMORIAL MULTIPURPOSE SOCIETY” No. 11, School Street, Nellikuppam, Panruti TK Cuddalore District
210	185/2006	“Dr. ABDUL KALAM CAR OWNERS AND DRIVERS ASSOCIATION “ Near Anna Stadium Collector Office Road Cuddalore
211	186/2006	“ஸ்ரீ தர்மராஜா துரோபதையம்மன் ஆலயம் – கருங்குழி வார வழிபாட்டு மன்றம் கடலூர் மாவட்டம்” பாட்டை விதி கருங்குழி & அஞ்சல் வடலூர் வழி கடலூர் மாவட்டம்
212	188/2006	“வள்ளலார் பொது நல சேவை அமைப்பு சமட்டிக்குப்பம்” தெற்கு தெரு சமட்டிக்குப்பம், பண்ணாட்டி தாலுக்கா, கடலூர் மாவட்டம்
213	187/2006	“JOTHI KARUNYA SOCIAL AND DEVELOPMENT SOCIETY” Anna Nagar, Kurinjipadi Cuddalore Taluk & Dist
214	82/2005	சிங்காரத் தோப்பு மீனவர் விசைப்படை உரிமையாளர் சங்கம் நெ. 15, பழனியப்பா எலக்ட்ரிக்கல்ஸ், பஸ்நிலையம் உட்புறம், குறிஞ்சிப்பாடி
215	158/2006	“பண்ணாட்டி மேலப்பாளையம் (வடகைலாசம்) பலிஜா நாயுடு சங்கம்” ஸ்ரீ கோதண்டராமர் சன்னதி, நெ 15 பஜனைமடத்தெரு, மேலப்பாளையம் (வடகைலாசம்) பண்ணாட்டி

கடலூர்,
2018 டிசம்பர் 24.

பா. உஷாராணி,
மாவட்டப்பதிவாளர்
மற்றும் சங்கங்களின் பதிவாளர்,